

பகுதி - 2

நிதி ஆதாரங்களைப் பெருக்குதல் பரிந்துரைகளின் சுருக்கம்

நிதி ஆதாரங்களைப் பெருக்குதல்-என்பதன் கீழ்
மாநில நிதி ஆணையம் பின்வரும் பரிந்துரைகளை அளிக்கிறது.

பிரிவு - 2. மாநகராட்சிகள்

சொத்துவரி [பத்தி 2.2.40]

1. தற்போதைய ஆண்டு வாடகை மதிப்பு முறைக்குப் பதிலாக, பரப்பு இணைந்த வாடகை யூனிட் மதிப்பு முறை பரிந்துரைக்கப்படுகிறது. இம்முறை, மக்களுக்குப் பெரிதும் ஏற்படையதாய் இருப்பதுடன், உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கவும் ஏதுவாகும்..

2. மாநில நிதி ஆணையம் கருத்துத் தெரிவித்தவாறு கட்டிடப் பரப்பின் அடிப்படையில் மாதாந்திர வாடகை மதிப்பீடு செய்து அதன் மேல் விதிக்கப்படும் வரி வீதங்கள் இணைப்பு எண் 11-ல் இடம் பெற்றுள்ள விவர அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்து நகர்ப்பகுதி உள்ளாட்சி மன்றங்களுக்கும் பொருந்தக் கூடிய வீதங்கள் அந்த விவர அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

3. நிதி ஆதாரங்களைப் பெருக்குதல் பரிந்துரைகள்:

- a. உடனடி நடவடிக்கையாக, வரிவீதங்கள் திருத்தப்படலாம். அதன்பின்னர், நிருவாகஎளிமை காரணமாக மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பொதுச் சீராய்வு மூலம் வரி வீதங்கள் திருத்தப்படலாம்.
- b. நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணையொட்டிய, பணவீக்க வீதத்தின் அடிப்படையில், பரப்பு அடிப்படையிலான வாடகை மதிப்பு திருத்தப்படலாம். சராசரி பணவீக்க வீதம் குறைந்தால், அவ்வீதத்தின் அடிப்படையில் திருத்த வீதம் குறைக்கப்பட வேண்டும். மாறாக, இவ்வீதம் அதிகரித்தால், அதே விகிதாசாரத்தில் திருத்த வீதமும் உயர்த்தப்பட வேண்டும். பணவீக்கத்திற்கு ஏற்றாற்போல் செய்யப்படும் திருத்தம் பற்றி, வரி செலுத்துவோருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுதல் வேண்டும்.
- c. எடுத்துக்காட்டாக, சராசரி பணவீக்க வீதம் 10 விழுக்காடு என்று வைத்துக் கொண்டால் மூன்றாண்டின் இறுதியில், பரப்பு அடிப்படையிலான வாடகை மதிப்பு சுமார் $(1.1)^3 - 1 = .33$ விழுக்காடு உயர்த்தப்பட வேண்டும். 10 விழுக்காடு தேய்மானம் அனுமதித்த பின்னர் $(= 33$ விழுக்காடு) பரப்பு அடிப்படையிலான நிகர வாடகை மதிப்பு உயர்வு வரிவிதிக்கத்தக்க 29.7 விழுக்காடாக இருக்கும்.
- d. இவ்வாறு பணவீக்க வீதம், கருத்திற்கொள்ளப்படுவதால் இத்திருத்தங்கள் காரணமாக சொத்து வரிகளிலிருந்து கிடைக்கும் வருமானம் அதிகரிப்பதோடு வரி செலுத்துவோர் மீதான சுமை, வகை தொகையின்றி உயர்த்துவதும் தவிர்க்கப்படும்.

- e. கூடுதல் பணியாளர்களை நியமிக்காமல், திறம்பட செயற்படுத்துவதற்காக மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பொதுச் சீராய்வு வேண்டுமெனக் கருத்து தெரிவிக்கப்படுகிறது. மொத்தப் பகுதியையும் பல்வேறு மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு ஆண்டும், மண்டல வாரியாக அல்லது கோட்டங்கள், வார்டுகளின் தொகுதி வாரியாக சீராய்வு செய்யப்படலாம்.

4. கணினி மயமாக்கல்:

1993-94 ஆண்டு கணக்கின்படி சொத்து வரி விதிக்கப்பட்டவர்களின் சராசரி எண்ணிக்கை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வாரியாக முறையே 1,37,968/ 21, 981, 3,184 ஆகும். அவ்வரிவிதிப்பை திறம்பட நிர்வகிப்பதற்கு பெருமளவில் பதிவேடுகளை வைத்து வர வேண்டியுள்ளதால், நகர்ப்பகுதி உள்ளாட்சி மன்றங்கள், தங்கள் சொத்து வரிப் பதிவேடுகளையும் கணினி மயமாக்கினால் நலம் பயக்கும்.

5. பணி வரிக் கூறு:

மொத்த சொத்து வரியையும் 50 : 50 என்ற அடிப்படையில், பொதுநோக்கவரி, பணிவரி என இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். குடிநீர் வழங்கல், விளக்கு வசதி, துப்புரவு, வடிகால் போன்ற பொது நோக்கங்களுக்கான செலவை பணி வரியிலிருந்து செய்யலாம். குறிப்பிட்ட பகுதியில், முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பணியை நிறைவேற்றுவதற்கு, பணிவரியிலிருந்து கிடைக்கும் வருமானத்தைத் தக்கபடி பங்கீடு செய்து கொள்ள அனுமதி அளிக்கலாம். 50 சதவீத பணிவரியில், உள்ளாட்சி மன்றங்கள்/ குறைந்தது பாதித் தொகையை குடிநீர், கழிவு நீரகற்றல், வடிகால் பணிகளுக்காக ஒதுக்க வேண்டும்.

6. பகுதிவாரியாகப் பின்பற்றப்படும் வரி வீதங்கள், அளிக்கப்படும் அனைத்து விதிவிலக்குகள், சலுகைகள், ஊக்கத் தொகைகள், அபராத விதித்துறைகள் ஆகியவற்றைக் குறிப்பிடும் சொத்துவரி விவரக் குறிப்பேடு அச்சிடப்பட்டு வரி செலுத்துவோருக்கு வழங்கப்படலாம். பொதுச் சீராய்வு செய்யப்படும் பொழுதெல்லாம் மீண்டும் குறிப்பேடு அச்சிடப்பட வேண்டும். இது, வரிவிதிப்பின் தன்மையை வெளிப்படுத்துவதுடன் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் பெரிதும் உதவும்.

7. இத்திருத்தத்தினால் மாநகராட்சிகளுக்கு குறைந்த அளவு 30-40%ம் (சென்னைக்கு மட்டும் 50%த்திற்கு அதிகமாகவும் நகராட்சிகளுக்கு 25-30%ம், பேரூராட்சிகளுக்கு 35-40%ம் கூடுதலாக வருமானம் கிடைக்கும் என்று திருத்த வரிவீதங்களின் தொடக்க ஆய்விலிருந்து தெரிய வருகிறது.

விதி விலக்குகள் :

8. அனைத்துக் கல்வி நிறுவனங்களும், சாலைகள், விளக்கு வசதி, குடிநீர் வழங்கல் முதலிய குடிமைப் பணி வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதால், இவற்றிற்கு வரிவிதிப்பிலிருந்து முற்றிலும் விலக்களிப்பது சரியல்ல. வரிவிதிப்பிலிருந்து முற்றிலும் விலக்களிப்பதற்குப் பதிலாக, பணிவரி மட்டும் விதித்து பொது நோக்க வரி விதிப்பிலிருந்து சலுகை அளிக்கலாம்.

9. தொழிற்பேட்டைகளைப் பொறுத்தமட்டில், ஐந்தாண்டுகளுக்கு மேற்பட்டு வரிச்சலுகை அளிக்கப்படக் கூடாது. அதன்பின்னர் பேட்டைகளுக்குள் அவைகள் அளிக்கும் பணிகளுக்கேற்ப விகிதாசார அடிப்படையில் பணி வரி குறித்து சலுகை அளிக்கலாம். ஆனால், பொதுநோக்க வரியில் சலுகை அளிக்கக் கூடாது..

10. மத்திய அரசின் சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வரி கணிசமான அளவுக்கு இராது என்றாலும் கூட ஒரு கொள்கையாக, அச்சொத்துக்களுக்கும் வரி விதிக்கப்பட வேண்டும்..

11. மத்திய அரசுக் கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளை நிறுவனங்கள் ஆகியவற்றைப் பொறுத்த மட்டில், தற்போது வசூலிக்கப்படும் பயன்பாட்டுக் கட்டணங்களுடன், பணி வரியும் விதிக்கப்படலாம்.

12. தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளுக்குள் பணிகளுக்காக சுய ஏற்பாடுகள் செய்து கொண்டுள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொது நோக்க வரி முழுவதுமாகவும், அப்பகுதிகளில் உள்ளாட்சி மன்றம் தன் நிதியிலிருந்து அளிக்கும் பணிகளுக்கேற்ற வீதாச்சாரத்தில் பணி வரியும் விதிக்கப்படலாம்.

பொதுச்சீராய்வு:

13. உள்ளாட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வரி இனங்கள் அல்லது ஏனைய வருவாய் ஆதாரங்களை உள்ளாட்சி மன்றங்களைக் கலந்தாலோசிக்காமல் அரசு கட்டுப் படுத்தல், சலுகை அளித்தல், அல்லது கழிவு செய்தல் அல்லது தள்ளுபடி செய்தல் கூடாது.

14. பொது மக்களின் நலனுக்காக அவ்வாறு செய்வது அவசியம் என்று அரசு கருதினால் அதனால் ஏற்படும் வருவாய் இழப்புக்கான ஈட்டுத் தொகையை அரசு உள்ளாட்சி மன்றங்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டும்.

வசூல் நடைமுறை :

15. சட்டங்களில் தக்க விதித்துறைகளைச் சேர்ப்பதன் மூலம், வரி செலுத்தும் பொறுப்புரிமை வரி செலுத்துபவருக்கு மாற்றப்பட வேண்டும்.

16. புதிய வரி வசூல் முறைவருமாறு:

முதல் வரிவிதிப்பு/ பொதுச் சீராய்வின்போது, வரி விதிக்கப்படுபவர்களுக்கு பாஸ் புத்தகம் அல்லது அட்டை வழங்கப்படலாம். பாஸ்புத்தகத்தில் / அட்டையில், விதிக்கப்பட்ட வரி, வரி செலுத்துவதற்கு உரியநாள், அனுமதிக்கப்படும் நடப்புக் கால அளவு, (Grace time) காலதாமதமாகத் தொகை செலுத்துவதற்குரிய அபராதம் ஆகிய விவரங்கள் அடுத்த மூன்றாண்டுகளுக்கு அதாவது அடுத்த பொதுச் சீராய்வுவரை ஒவ்வொரு அரையாண்டுக்கும் தனித்தனியே குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு காரணத்திற்காக இடைப்பட்ட காலத்தில் வரி வீதத்தைத் திருத்த வேண்டியிருந்தாலன்றி மாற்றப்படி அதில் குறிப்பிடப்பட்டுள்ள வரித் தொகையே இறுதியானதாகும்.

17. பிரிக்கப்பட்ட மண்டலங்களில் தொகை செலுத்துவதற்குரிய குறிப்பிடப்பட்டுள்ள இடத்திலோ அல்லது வசூல் முகவர்களாக அறிவிக்கப்பட்ட நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் குறிப்பிட்ட கிளைகளிலோ வரியைச் செலுத்துவது வரி செலுத்துவோரின் பொறுப்பாகும். தொகை செலுத்தும்போது, பாஸ்புத்தகத்தில் அல்லது அட்டையில் பதிவுகள் செய்யப்படும். இப்பதிவுகளே தொகை செலுத்தியதற்கான ஆதாரமாக அமையும்.

18. தவணை நாட்களுக்கு முன் உரிய காலத்தில் தொகை செலுத்தப்படுமானால் 2 விழுக்காடு தள்ளுபடியும், முன்கூட்டியே ஓராண்டுக்கு மேலான தொகை செலுத்தப்படுமானால் 5 விழுக்காடு தள்ளுபடியும் அளிக்கப்படலாம். வசூல் முகவரமைப்புகள் வரியை வசூலிக்கும்போது தள்ளுபடியை அனுமதித்து வரியைப் பெற்றுக்கொள்ள ஏதுவாக இத்தள்ளுபடி வீதங்கள் பாஸ்புத்தகத்திலேயே/ அட்டையிலேயே குறிப்பிடப்படலாம்.

19. தொகை செலுத்தத் தவறியவர்களுக்கு அபராதமாக சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அரையாண்டுக்கும் வரியில் 5 சதவீதம் சேர்க்கப்பட்டு வசூலிக்கப்படலாம்.

சொத்துவரி நிருவாகத்தில் மேற்கொண்டு பரிந்துரைக்கப்படும் சீர்திருத்தங்கள்

20. குறைவாக வரிவிதிப்பதைத் தவிர்க்கும் பொருட்டு கீழே குறிப்பிடப்பட்டவாறு, குறைந்த/ அதிக அளவு வரிவீதம் (பொது நோக்கவரி, பணிவரி உட்பட்டு) நிர்ணயிக்கப்படலாம்.

| | குறைந்தளவு | அதிக அளவு |
|---------------|---------------|---------------|
| மாநகராட்சிகள் | 20 விழுக்காடு | 40 விழுக்காடு |
| நகராட்சிகள் | 15 விழுக்காடு | 35 விழுக்காடு |
| பேரூராட்சிகள் | 15 விழுக்காடு | 30 விழுக்காடு |

21. சொத்துக்களை மதிப்பிடுவதிலும், பயன்பாட்டுக் கட்டணங்களை விதிப்பதற்கான பணிச்செலவைத் தீர்மானிப்பதிலும் உள்ளாட்சி மன்றங்களுக்கு உதவி செய்வதற்காக, பொறியாளர்கள், நகரத்திட்ட அமைப்பாளர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் போன்று தொழில் நுட்பத் தகுதிவாய்ந்தவர்கள் அடங்கிய ஒரு கட்டணம் மற்றும்-மதிப்பீட்டுப் பிரிவு, மாநில அளவிலும் மண்டல மையங்களிலும் ஏற்படுத்தப்படலாம்.

22. வரி ஏய்ப்பதைத் தவிர்க்கும் பொருட்டு திடீர் சோதனைகள் செய்வதற்காக மதிப்பீட்டுப்பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ் வரி சோதனைப்படை ஒன்று தலைமையிடத்தில் ஏற்படுத்தப்படலாம். விடுபாடுகள் ஏற்பட்டிருக்கும் நேர்வுகளில், வரிவிதிப்பு செய்யுமாறு உள்ளாட்சிமன்றங்களுக்கு உத்திரவிட இப்படைக்கு அதிகாரங்கள் அளிக்கப்படலாம்.

23. அந்தந்த உள்ளாட்சி மன்றங்கள் சட்டங்களில், வரிவிதிப்பு நடைமுறைகள் குறித்து வழிகாட்டி நெறிமுறைக் குறிப்புகளை குறிப்பிடுவதன் மூலம், உள்ளாட்சி மன்றங்கள் கடைப்பிடிக்கும் வாடகை மதிப்புக்கு வாடகைக் கட்டுப்பாடு சட்டத்தைப் பின்பற்றுவது விலக்கப்பட வேண்டும்.

24. வரிவசூலில், குறைந்தளவு ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். உள்ளாட்சி மன்றங்களுக்கு அரசு அளிக்கும் உதவி, வரிவசூல் திறனையொட்டியதாக இருக்க வேண்டும். உத்தரவு அளிக்கப்பட்ட பின்னரும் கூட வரிவசூலில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லையெனில், திருப்தியற்ற செயல்பாட்டுக்காக, சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்.

25. உயர் அளவு வரிவசூல் செய்த வரிவசூல் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படலாம்.

26. வரி செலுத்தாததற்காக அசையாச் சொத்துக்களை ஐப்தி செய்ய அனுமதிப்பது வசூலை மேம்படுத்தும்.

27. 30 நாட்கள் கட்டிடம் காலியாக இருந்தால் வரிக் குறைப்பு அளிக்கப்படும் என்ற தற்போதைய நடைமுறைக்குப் பதிலாக, தொடர்ந்தாற்போல் 90 நாட்கள் காலியாக இருந்தால் வரிக்குறைப்பு அளிக்கப்படலாம்.

28. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வரியைத் திருத்துமாறு, வரிவிதிக்கப்பட்டவர்கள் கேட்டுக்கொள்வதற்கு தற்போதைய விதிகள் வகை செய்கின்றன. அடிக்கடி இத்தகைய கோரிக்கை வைக்கப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, தொடக்க வரிவிதிப்புக்கு/ பொதுச்சீராய்வுக்குப் பின்னர் 3 ஆண்டுக் காலத்தில் இருமுறை மட்டுமே கோரிக்கை வைக்கப்படலாமென கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

29. வழக்கு தாக்கல் செய்வது உட்பட அனைத்து வசூல் முறைகளையும் பின்பற்றிய பின்னரே, நிலுவைகளைக் கணக்கிலிருந்து தள்ளுபடி செய்ய அனுமதிக்க வேண்டும். ஆராயாமல் கணக்கிலிருந்து நிலுவைகளைத் தள்ளுபடி செய்வது மறுப்புக்குரியதாகும்.

30. வரி வழக்குகளை முடிவு செய்வதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கவும், முடிவுகள் ஒரே சீராக இருப்பதை உறுதி செய்யும் பொருட்டும், அனைத்து வரிவழக்குகளையும் உரிமையியல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்வதற்குப் பதிலாக சிறப்பு வரிநடுவர் மன்றத்தில் தாக்கல் செய்யலாம். தொடக்கத்தில் மாவட்ட நீதிமன்றங்கள் நடுவர் மன்றங்களாக இருக்கலாம். தேவை, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறப்பு நடுவர் மன்றங்கள் ஏற்படுத்தப்படலாம்.

31. வரி விதிக்கப் பெறுபவர்கள் /குத்தகைதாரர்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டால், அல்லது, உள்ளாட்சி மன்றம், வசூல் தொடர்பாக, சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட சட்டத்தில் தனி விதித் துறை ஒன்றைச் சேர்க்க வேண்டும். இதன்படி, வரி விதிக்கப் பெறுபவர்கள் புதிய வரி விதிப்பாயிருந்தால், விதிக்கப்பட்ட வரியில் 50 சதவீதத் தொகையை வைப்பீடு செய்ய வேண்டும்; பொதுச் சீராய்வாக இருப்பின், பழைய வரித் தொகையையும் புதிய வரியில் உயர்த்தப்பட்ட தொகையில் 50 சதவீதத்தையும் வைப்பீடு செய்ய வேண்டும். வழக்கமாகவே, தொகை செலுத்தத் தவறுபவர்களைப் பொறுத்த வரையில், வழக்குகள் தொடர்வதற்குப் பதிலாக, அசையா சொத்துக்கள் மீது ஐப்தி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நிலவரி வசூல் சட்டம் மூலம் வசூல் செய்ய வகை செய்யலாம்.

தொழில் வரி: [பத்தி 2.2.53]

32. தொழில்வரி விதிக்கத்தக்க அனைவருக்கும் வரிவிதிக்க உள்ளாட்சி மன்றங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலைப் பதிவு செய்யாதவர்களுக்கு அறிவிப்பு அனுப்பப்படலாம். குறைந்தது, சில இனங்களிலாவது தண்டனை முறைகள் தொடங்கப்பட்டால் மற்றவர்கள் தாங்களாகவே முன்வந்து பதிவு செய்து சேர்ந்து கொள்வர்.

33. சட்டத்தில் திட்டவட்டமாகக் குறிப்பிடப்படாத பின்வரும் தொழில்கள், 'ஏனையவை' என்பதன் கீழ் அறிவிக்கப்பட வேண்டும்.

1. கணினி/ தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் பயிற்சி நிறுவனங்கள்.
2. தனிப்பயிற்சிக் கல்லூரிகள். (Tutorial Colleges)
3. சிறு அளவில் ஆடை/ தோல் பொருள் தயாரிப்பாளர் / ஏற்புமதியாளர்.
4. அழகு நிலையங்கள் / அழகுக்கலை நிபுணர்கள்.
5. வழக்குரைஞர்கள் நீங்கலாக சட்ட ஆலோசகர்கள்.
6. வங்கி சாரா நிதியுதவி நிறுவனங்கள்.
7. அந்நியச் செலாவணி வணிகர்கள்.
8. இடைக்கால / தற்காலிக அலுவலக வசதி ஏற்படுத்திக் கொடுப்பவர்கள்.
9. பயணப்பணிகள்/சுற்றுலா ஏற்பாட்டாளர்.
10. வேலைவாய்ப்பு ஆட்தேர்வு முகவரணமப்புகள்.
11. கேபிள் டிவி இயக்குபவர்கள்.
12. ஐ.எஸ்.டி., எஸ்.டி.இ., ஃபேக்ஸ் இயக்குபவர்கள்.
13. ஒளிநகலகங்கள்
14. வர்த்தக ரீதியில் செயற்படும் இசைக்குழுவினர்.
15. வாடகை நூலகங்கள்.
16. உலர் சலவையகங்கள்.
17. சில்லரை வியாபாரிகள் (வரம்பு முறையில் சேர்க்கப்படாதவர்கள்)

34. மேற்சொன்னவற்றை "ஏனையவை" என்பதன் கீழ் சேர்க்கவும், நகர்ப்பகுதி மற்றும் ஊரகப்பகுதி உள்ளாட்சி மன்றங்கள் அனைத்திற்கும் பொருந்துகின்ற வகையில் விதித்துறை இயற்றவும் 1992 ஆம் ஆண்டு புதிய தொழில்வரி சட்டத்தின் 3 (3) பிரிவின் வரம்பு நிபந்தனையின் கீழ் அரசு ஒரு சிறப்பு அறிவிக்கை வெளியிடலாம் என மாநில நிதி ஆணையம் பரிந்துரைக்கிறது.

35. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அரசு இறுதியாக அறிவித்த தற்போதைய வீதங்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு செயலில் இருக்கலாம். திருத்தம் செய்வது பற்றி அதன் பின்னர் கருதலாம்.

வாகன வரி:[பத்தி 2.2.56]

36. வண்டிகள், மிதி வண்டிகள் மீதான வரி நீக்கப்பட்டுள்ளது. வாகன வரி விதித்துறைகளை முற்றிலும் நீக்குவதற்குப் பதிலாக, மோட்டார் வாகன வரிவிதிப்புச் சட்டத்தின் ஆய்வு வரம்புக்குள் வராத மோட்டார் வாகனங்களுக்கும், ஏனைய இரு சக்கரவண்டிகள், டிராக்டர்கள் ஆகியவற்றிற்கும் வரிவிதிக்க உள்ளாட்சி மன்றங்கள் அனுமதிக்கப்படலாம். வரிவீதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

| வாகனத்தின் வகை | வரி (ரூபாயில்) |
|----------------------------|---|
| மிதிவண்டிகளும், வண்டிகளும் | வரிவதிப்பிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. |
| இருசக்கர வண்டிகள் | 10-50 |
| டிராக்டர்கள் | 15-30 |

விலங்குகள், வண்டிகள் மீதான வரி:[பத்தி 2.2.58]

37. விலங்குகள் மீதானவரி நீக்கப்படலாம். நாய்கள், பன்றிகள், ஏனைய வீட்டு விலங்குகள் போன்ற விலங்குகளுக்கு ஒரே சீராக உரிமக் கட்டணம் விதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படலாம்.

வெட்டுமர வரி: [பத்தி 2.2.61]

38. தற்போது சென்னை மாநகராட்சியில் வசூலிக்கப்படும் இவ்வரி தொடர்வதுடன் மற்ற மாநகராட்சிகளுக்கும் விரிவாக்க அரசு பரிசீலனை செய்யலாம்.

கம்பெனி வரி [பத்தி 2.2.64]

39. இந்த வரி நீடித்திருக்கவும் மற்ற மாநகராட்சிகளுக்கு விரிவாக்கவும் ஆராயப்படலாம்..

காலி நில வரி: [பத்தி 2.2.72]

40. நகர்ப்புறங்களில் காலி நிலம் அமைந்துள்ள பகுதிகளில் ஏற்கெனவே குடியேறியுள்ள மக்களுக்கு அதிகச் செலவில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்ததன் பயனாக, இந்நிலங்களின் விலையும் அதிகரிப்பதால், காலிநிலத்திற்கு வரி விதிப்பது அவசியமென்று கருதப்படுகிறது.

41. காலி நிலவரிச்சுமை அதனை வாங்குபவர் மீது சுமத்தப்படக் கூடாது. ஏனெனில், விலை உயர்வுப் பயன்களை விற்பவர்தான் பெறுகிறார், வாங்குபவர் அல்ல.

42. மனைத்திட்ட அமைப்பு ஆக்குநர் (Layout Promoter) திட்ட அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறும் சமயத்தில், காலிநிலத்திற்கு குறிப்பிட்ட கால அளவுக்கு அதாவது, பத்தாண்டுகளுக்கு செலுத்தப்படவேண்டிய ஒரே ஒருமுறை காலி நில வரி விதித்து மனைத்திட்ட அமைப்பு ஆக்குநரிடமிருந்து வசூலிக்கப்படலாம்.

43. நகர்ப்பகுதி காலி நிலத்திற்கு மூலதன மதிப்பில் 0.5 முதல் 1% வரை வரி விதிப்பது இயல்பான வீதமாகக் கருதப்படுகிறது.

44. காலிநிலம் விற்பனை செய்யும் அடுத்தடுத்த விற்பனையாளர்களிடமிருந்து காலிநில வரி வசூலிப்பதற்காக, பின்வரும் சுழற்சிமுறை பின்பற்றப்படலாம். இம்முறையின்கீழ், 10 ஆண்டுகளுக்கான வரி கீழே குறிப்பிடப்பட்ட முறையில் ஒரே தடவையில் வசூலிக்கப்படலாம். நகர்ப்பகுதி காலி நிலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு உரிமை மாற்றம் செய்யப்படும்போது ஏற்கெனவே 10 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டிய ஒரு முறை விதிக்கப்படும் வரி செலுத்தியிருக்கப் பட்டிருக்க வேண்டும். உரிமை மாற்றத்தின் முதல் சுற்றின் போது, காலி நிலத்தை விற்பவர், காலி நிலம் குறித்து பத்தாண்டுகளுக்கு வரி செலுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மன்றங்களின் தீர்மானத்தைப் பொறுத்து, குறிப்பிடப்பட்ட வீதங்களில், அப்போதைய மதிப்பின் அடிப்படையில் வரி வசூலிக்கப்படலாம். பத்திரப்பதிவுத் துறையின் வழி முறைக் குறிப்புகளின்படி நிலம் மற்றும் சொத்துக்காக தீர்மானிக்கப்பட்ட மதிப்பை, வரித் தொகையைத் தீர்மானிப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எடுத்துக்காட்டு: வரி மதிப்பிடப்பட வேண்டிய நிலத்தின் மூலதன மதிப்பு ரூ.10,000/-என்று வைத்துக் கொண்டால் அடுத்த பத்தாண்டுகளுக்கு தற்போதைய வரி மதிப்பு 0.5 விழுக்காடு ஆகும் பத்தாண்டுகளுக்கு செலுத்த வேண்டிய தொகையின் தற்போதைய மதிப்பு ரூ337.90 ஆகும்.

45. யாத்ரீகர் வரி அல்லது இது போன்ற வரி, (1) விடுமுறை ஓய்வுக்கால தலங்கள், குறிப்பிட்ட பருவத்தில் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் (2) கோயில் நகரங்கள் (3) புவியியல் அல்லது தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றுக்கு விதிக்கப்படலாம்

46. வேறுபெயரில் அழைப்பதன் மூலம் வரிவிதிப்பு வாய்ப்பை மாற்றியமைக்கலாம்.

47. மேற்சொன்ன மூன்றுவகைகளின் கீழ் அடங்கும் பகுதிகளை அரசு தெரிந்தெடுத்து அறிவிக்கையிடலாம். அத்துடன் எப்பருவக் காலங்களில் இம்மையங்களுக்கு அதிக அளவில் யாத்திரிகர்களும், சுற்றுலாப்பயணிகளும் வருகின்றனர் என்பதனையும் குறிப்பிடலாம்.

48. குறிப்பிட்ட பருவக்காலங்களுக்கு உயர்வீதத்திலோ அல்லது ஆண்டு முழுவதும் ஒரே சீராகக் குறைந்த வீதத்திலோ வரி விதிக்கலாம். ரயில் பயணிகளிடத்திலும், பேருந்து பயணிகளிடத்திலும் யாத்ரீகர் வரி வசூலிப்பதற்குள்ள வாய்ப்பு பற்றி அறிவிக்கையிடப்படலாம். பேருந்து, ரயில்வே ஆகியவற்றைப் பொறுத்தமட்டில் வரிவீதங்கள் குறித்து அறிவிக்கையும் வெளியிடப்படலாம்.

49. பேருந்துப் பயணிகளுக்கு பேருந்துக் கட்டணங்களுடன் கூடுதலாக அத்தகைய வரி, விதிக்கப்படலாம். பயணிகள் திரும்பி வரும்போது பயண இடங்களில்/ சுற்றுலா மையங்களில் இவ்வரி வசூலிக்கப்படலாம். பயணச் சீட்டின் பின்புறம் முத்திரைகுத்துவது அல்லது தனி அடையாளச் சீட்டுகள் வழங்குவது வரி வசூலிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும். இந்த முத்திரையை அல்லது தனி அடையாளச் சீட்டுக்களை போக்கு வரத்துக் கழகங்களுக்கு அல்லது தனியார் பேருந்து உரிமையாளர்களுக்குக் குறிப்பிட்ட காலத்திற்கொரு முறை அல்லது தேவைப்படும் போது வழங்கலாம்.

50. பேருந்துகளின் பயணிகளை ஏற்றிச் செல்லும் திறனளவு, ஒரு நாளைக்குச் செல்லும் சென்றுவரும் தடவைகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் பயணத் தடவை ஒன்றுக்கு ரூ100-150 என்ற வீதத்தில் (அதாவது, சராசரியாக பயணி ஒருவருக்கு ரூ2-3) மாதத்திற்கொருமுறை போக்குவரத்துக் கழகங்களிடமிருந்து அல்லது பேருந்து உரிமையாளர்களிடமிருந்து, யாத்ரீகர் / சுற்றுலாப்பயணி வரித்தொகை மொத்தமாக வசூலிக்கப்படலாம். இதனால், தனிப்பட்ட யாத்ரீகர்கள், மற்றும் சுற்றுலாப்பயணிகளை அவ்வப்போது கண்டறியும் பொறுப்பிலிருந்து உள்ளாட்சி மன்றங்கள் விடுபடலாம். அவ்விடத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் சராசரி எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு வரிவீதத்தை நிர்ணயிக்கலாம்.

அல்லது மாற்றாக

51. பேருந்தின் இருக்கை அளவின் அடிப்படையில், பேருந்து ஒன்றுக்கு பயணத்தடவை ஒன்றுக்கு என்ற அடிப்படையில் படித்தர வீதத்தில், (Flat rate) வரி விதிக்கலாம். போக்குவரத்துக் கழகங்கள் அல்லது தனியார் பேருந்து உரிமையாளர்கள் பயணிகளிடமிருந்து யாத்ரீகர் வரியை வசூலிக்க அனுமதித்து அவர்களிடமிருந்து இத்தொகையை வசூலிக்கலாம்.

52. வேன்கள், லாரிகள், தனியார் வாகனங்கள், கார்கள் முதலியவற்றில் சுற்றுலா மையங்களுக்கு அல்லது புனிதத்தலங்களுக்கு வரும் மக்களிடமிருந்து வரி விதிப்பதற்கு உள்ளாட்சி மன்றங்கள் தங்கள் சொந்த ஏற்பாடுகளைச் செய்து கொள்ளலாம்.

53. பயணத் தடவை ஒன்றுக்கு தனியார் வாகனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட வரி வீதங்கள் வருமாறு:-

மிதி வண்டிகள், இருசக்கர வாகனங்கள் - வரி ஏதுமில்லை-

| | | |
|----------------------------------|---|-----------------|
| தனியார் கார்கள், வாடகைக் கார்கள் | - | ரூ. 10 - ரூ 25 |
| வேன்கள், லாரிகள் முதலியவை | - | ரூ. 25 - ரூ 50 |
| தனியார் சுற்றுலாப் பேருந்துகள் | - | ரூ.100 - ரூ.200 |

ஒப்படை செய்யப்பட்ட வரிகளும், வருவாயும்.

சொத்துக்களின் உரிமை மாற்றத்தின் பேரில் விதிக்கப்படும் தீர்வை மீதானமேல் வரி:-[பத்தி 2.2.92]

54. பத்திரப் பதிவுக்காகப் பின்பற்றப்படும் சொத்துக்களின் மதிப்பு குறித்து குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டிக் குறிப்புகளை வெளியிடுவதற்கு, சட்டப்படிக்கான ஆதாரம் அளிப்பது பற்றி அரசு பரிசீலிக்கலாம்.

55. பலமாடிக் கட்டிடங்களின் உடமை உரிமை மாற்றங்களில் முத்திரைத்தாள் தீர்வையும், மேல் வரியும் பெருமளவில் ஏய்க்கப்படுவதாக அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்படுகிறது. இவ்வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கு தகுந்த சட்டமியற்றுவது பற்றி அரசு பரிசீலிக்கலாம்..பலமாடிக் கட்டிடங்களின் நேர்வில், கர்நாடக மாநிலத்தில் கட்டிடப் பரப்பின் அடிப்படையில் முத்திரைத்தாள் தீர்வை விதிக்கப்படுகிறது. அந்த நடை முறை குறித்து ஆய்வு செய்து தக்க மாற்றங்களுடன் இங்கும் பின்பற்றலாம் என்று கருத்துத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக, சட்டத்தின் விதித்துறைகளில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

56. அண்டை மாநிலங்களில் பத்திரங்கள் பதிவு செய்வதைப் பொறுத்தமட்டில், வழிகாட்டிக் குறிப்புகளையொட்டி, தமிழ் நாட்டில் நிலவும் நில மதிப்பின்படி அப்பத்திரங்களை மீண்டும் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படலாம். (தமிழ்நாடு அரசு ஏற்கெனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது) அண்டை மாநிலங்களில் பத்திரப்பதிவு செய்வதை தடுப்பதற்கு மதிப்பீட்டை அதிகப்படுத்தி வரி விகிதத்தை சீரமைப்பது பற்றி அரசு பரிசீலிக்கலாம்.

57. குறைகளைக் களைவதன் மூலமும் வரி ஏய்ப்பைத் தடுப்பதன் மூலமும் வருவாயை அதிகரிப்பதற்கு நல்ல வாய்ப்புள்ளது.

58. கேளிக்கை வரியில் பின்பற்றப்படுவதைப் போன்றதொரு நடைமுறை, உள்ளாட்சி மன்றங்களுக்கு இந்த வருவாயை சரிக்கட்டுவதற்கும் பின்பற்றப்படலாம்.

59. தற்போது செய்யப்படுவதைப்போன்று, பல்வேறு உள்ளாட்சி மன்றங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய தொகையை மாவட்டப் பதிவாளர் குறிப்பிட்டு அந்த உத்தரவின் மூலம் தேவையான பட்டியல்களை அளித்து கருவூலங்களில் தங்கள் கணக்குகளில் வரவு வைத்துக் கொள்ள சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மன்றங்களுக்கு அவர் அதிகாரம் வழங்கலாம். இது சரிக்கட்டும் பணியை துரிதப்படுத்துவதோடு, தேவையற்ற காலதாமதத்தையும் தவிர்க்கும். மாவட்ட ஆட்சியர் மூலமாக சரிக்கட்டல் செய்யும் நடைமுறை கைவிடப்படலாம்.

செலவின வரி [பத்தி 2.2.100]

60. இவ்வரி உள்ளூர் வரியில் ஒன்று என ஒதுக்கப்பட்டுள்ளதால் வசூல் செலவினங்களை மட்டும் கழித்துக்கொள்வதற்கு, உட்பட்டு இவ்வரியின் பயன்கள் உள்ளாட்சி மன்றங்களுக்குச் சென்றடைய வேண்டும்.

61. இந்த இணக்கவரியின் மொத்த வசூல் தொகையில் 90 விழுக்காடு உள்ளாட்சி மன்றங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென பரிந்துரைக்கப்படுகிறது.

62. உள்ளாட்சி மன்றங்களைப் பாதிக்கும் வரிச்சலுகைகள், வரிக்குறைப்புகள் எவையும் உள்ளாட்சி மன்றங்களைக் கலந்தாலோசித்த பின்னர் அரசு அறிவிக்க வேண்டும்.

விற்பனை வரி மீதான மேல்வரி: [பத்தி 2.2.108]

63. விற்பனை வரி மீதான மேல்வரி, விற்பனை வரியுடன் சேர்க்கப்பட்டுள்ளதால், (முன்னர் விதிக்கப்பட்ட மேல்வரி வீதத்திற்குச் சமமாக) மொத்த வரியில் 15 விழுக்காடு உள்ளாட்சி மன்றங்களுக்கு ஒப்படை செய்யப்பட்டு, பொதுப்பங்கீட்டு தொகுப்பு நிதியில் சேர்க்கப்படலாம்.

சங்க வரி இழப்பீடு: [பத்தி 2.2.109]

64. மோட்டார் வாகன வரியில் ஒரு பங்கை, பொதுப் பங்கீட்டு தொகுப்பு நிதியின் தொகுப்பில் சேர்க்க வேண்டுமெனப் பரிந்துரைக்கப்படுவதால், தனி சங்க வரி இழப்பீடு தேவையில்லை.

புதியவரி வாய்ப்புகள்:

விளம்பர வரி: [பத்தி 2.2.114]

65. அனைத்து விளம்பரப்பலகைகளும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மன்றங்களின் கட்டுப்பாட்டின் கீழேயே இருக்க வேண்டும். அவற்றிலிருந்து கிடைக்கும் வருவாய் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மன்றங்களுக்கே சேர வேண்டும்.

66. நெடுஞ்சாலைகளில் உள்ள விளம்பரப்பலகைகளைப் பொறுத்தமட்டில், அவை எந்த உள்ளாட்சி மன்றங்களின் அதிகாரவரம்பிற்குள் அமைந்துள்ளனவோ, அந்த உள்ளாட்சி மன்றங்களை அவற்றுக்கு வரிவிதிக்க அனுமதித்து அந்தந்த சட்டங்களில் இதற்கு வகை செய்யப்படலாம்.

67. நெடுஞ்சாலைத் துறை, விளம்பரப் பலகைகளைச் சரிவர முறைப்படுத்த வேண்டியிருந்தால், அவற்றில் கிடைக்கும் வருவாயில் வசூல் செலவுத் தொகைகள் போக மீதியை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மன்றத்திற்கு வழங்க வேண்டும்.

68. வரிவிதிப்பு முறை உள்ளாட்சி மன்றங்களில் ஒரே சீராக இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக, தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளுக்குள் அமைந்துள்ள அனைத்து விளம்பரப்பலகைகளின் பட்டியல் ஒன்றை அவற்றின் அளவு, வகைகளுடன் தயாரிக்கலாம்.

69. கீழே வரிசை எண் 70ல் தெரிவிக்கப்பட்டுள்ள வரிவீதங்களைப் பின்பற்றலாம்.

70. விளம்பரப் பலகைகளின் வகைப்பாடு மற்றும் வரி வீதம் குறித்த விவரங்கள் வருமாறு:-

| வகைப்பாடு | அடிப்படை வரிவீதம் | |
|------------------------|--|---|
| a) அளவு | (i) 200 சதுர அடிக்கும் குறைவாக (ii) 200 சதுரஅடிக்கு மேல் | ரூ.1.00 / ச.அ. ரூ.1.50./ ச.அ. |
| b) அமைவிடம் - அதிக வரி | (i) சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சி (ii) மற்ற மாநகராட்சிகள் (iii) நகராட்சிகள் (iv) பேரூராட்சிகள் | 250/ விழுக்காடு 200 விழுக்காடு 175 விழுக்காடு 150 விழுக்காடு |
| c) 'A' வகை | (i) மிக உயரமான இடம் (ii) மற்றவை | ரூ.1000 / - ரூ.500/ - |
| d) தகவல் | (i) சமுதாய நலன் (ii) வர்த்தகம் | ரூ.100 /- ரூ.500 / - |

71. வரி வீதங்களைக் கணக்கிடுதல்:

அடிப்படை வீதத்தைக் கணக்கிட சதுர அடி வீதத்தைப் பயன்படுத்தி, அத்துடன் அமைவிடங்கள் போன்ற இனங்கள் தொடர்பான கட்டணங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டு : - சென்னை மாநகராட்சியில் வர்த்தகச் செய்திகளைத் தாங்கி நிற்கும், 20 அடிக்கு 20 அடி அளவுள்ள மிக உயரமான விளம்பரப்பலகைக்கு ஓராண்டிற்கு ரூ.3000/- வரிவிதிக்கப்பட வேண்டும்.

72. விளக்குக் கம்பங்களில் செய்யப்படும் விளம்பரங்கள், சுவரொட்டிகள், சுவர்களில் எழுதி செய்யப்படும் விளம்பரங்கள் ஆகியவற்றிற்கும் உள்ளாட்சி மன்றங்களின் வரிக் கட்டணங்கள் விதிக்கப்பட வேண்டும்.

73. திரையரங்குகளில் சிலைடுகள் மூலம் செய்யப்படுகிற விளம்பரங்களுக்கு வரி விதிக்கப்பட்டு வந்தது. ஆனால், பின்னர் இது கைவிடப்பட்டுவிட்டது. இவற்றுக்கு வரி விதிப்பது பற்றி மீண்டும் பரிசீலிக்கலாம்.

74. செய்தித் தாள்கள் மற்றும் கட்-அவுட்டுகள் மூலம் செய்யப்படுகின்ற விளம்பரங்கள் தவிர, ஏனைய வகை விளம்பரங்கள் அனைத்திற்கும் வரி விதிக்கப்பட வேண்டும்.

கேபிள் தொலைக்காட்சிகள்:[பத்தி 2.2.117]

75. உள்ளாட்சி மன்ற எல்லையில் உள்ள சாலைகளிலும் அமைக்கப்படும் கேபிள்களுக்கு வழங்கும் உரிமைகள், (Lee way rights) தொடர்பாக, உள்ளாட்சி மன்றங்கள், ஒவ்வொரு கேபிள் தொலைக்காட்சி இணைப்புக்கும் ஓராண்டிற்கு ரூ. 60- என்ற வீதத்தில் வரி விதிக்கலாம்.

76. அரசு கேளிக்கை வரியுடன் இதனை வசூலிக்கலாம். இவ் வருவாயில் வசூல் செலவு போக, மீதித் தொகை முழுவதும், உள்ளாட்சி மன்றங்களுக்குச் சேர வேண்டும்.

உணவு மற்றும் தங்கும் விடுதிகளில் உள்ள ஆடம்பர சொகுசு வசதிகளுக்கானவரி.
[பத்தி 2.2.121]

77. கிடைக்கும் வருவாயில் 25 விழுக்காடு உள்ளாட்சி மன்றங்களுக்கு வழங்கப்படலாம்.

குதிரைப்பந்தய வரி: [பத்தி 2.2.122]

78. இந்த வரி வருவாயில் குறைந்த அளவு 25 விழுக்காடு, சென்னை மாநகராட்சிக்கும் உதக மண்டலம் நகராட்சிக்கும் வழங்கப்படலாம்.

மாநில ஆயத்தீர்வைகள்:[பத்தி 2.2.123]

79. இந்த வருவாயில் ஒரு பங்கு உள்ளாட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்படலாம். வெவ்வேறு வகை உள்ளாட்சி மன்றங்களுக்கு, பிரித்துக் கொடுக்கப்பட வேண்டிய பங்குத் தொகை குறித்து குறிப்பிட்ட விழுக்காடு எதனையும் நிர்ணயிக்க இயலாது. எனவே, இந்த வருவாயில் 25 விழுக்காடு தொகை, பொதுப் பங்கீட்டுத் தொகுப்பு நிதியில் சேர்க்கப்படலாம்.

மோட்டார் வாகன வரி:[பத்தி 2.2.127]

80. மாநில நெடுஞ்சாலைக்குள்ள அதிகப் பொறுப்பைக் கருத்தில் கொண்டு, மோட்டார் வாகன வரி வசூலில் 40 விழுக்காடு, பல்வேறு வகை உள்ளாட்சி மன்றங்களுக்கிடையில், பொது பங்கீட்டுத் தொகுப்பு நிதி மூலமாகப் பகிர்ந்து கொள்வதற்காக, அரசால் ஒதுக்கப்படலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

81. தற்போது அளிக்கப்படும் சாலைச் சுங்க வரி இழப்பீட்டுத் தொகை, இந்த ஒதுக்கீட்டிற்குப் பிறகு, நிறுத்தப்படலாம்.

வேளாண்மை வருமான வரி:[பத்தி 2.2.128]

82. இந்த வரி வருவாயில் 25 விழுக்காடு மலைத்தோட்டப்பயிர்கள் சாகுபடியாகும் பகுதிகளுக்கு ஒதுக்கப்படலாம்.

கரும்பு வரி:[பத்தி 2.2.130]

83. உள்ளாட்சி மன்றம், தமது பகுதிக்குள் அமைந்துள்ள சாலைகள் பற்றிய பொறுப்புகளில் அக்கறை கொண்டுள்ளதால், அந் நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகையை, அந்த உள்ளாட்சி மன்றங்களுக்குக் கொடுத்து விடுவது நல்லது. அல்லது மாற்று ஏற்பாடாக, உள்ளாட்சி மன்றமும் சம்பந்தப்பட்ட சர்க்கரை ஆலையும், அந்த ஆலை அமைந்துள்ள பகுதிக்குச் செல்லும் சாலைகளை நல்ல நிலையில் பராமரிக்கப் பொறுப்பு வகிக்க வேண்டும்.

நகர்ப் பகுதி நிலவரி: [பத்தி 2.2.132]

84. இந்த வருவாயில் 50 விழுக்காடு, சம்பந்தப்பட்ட நகர்ப்பகுதி உள்ளாட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்படலாம்.

பயணிகள் சரக்குகள் மீதான இறுதி முனை வரி [பத்தி 2.2.133]

85. 1953-54 ஆம் ஆண்டு வரி விதிப்பு விசாரணை ஆணையமும், 1963 ஆம் ஆண்டு ஜக்கரியா குழுவும் கருத்துத் தெரிவித்துள்ளவாறு, மாநில அரசு, இறுதி முனை வரி தொடர்பாக, இரயில்வே துறையிடமிருந்து ஆண்டுத் தொடர் மானியம் பெறுவதற்கு மத்திய அரசுடன் கலந்து நடவடிக்கை எடுக்கலாம்.

பேருந்து பயணச் சீட்டுகள் மீது மேல் வரி: [பத்தி 2.2.134]

86. குறிப்பிட்ட பகுதிகளில் வந்து போகும் மக்களின் நெரிசல் காரணமாக ஏற்படுகிற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வகையில் 150 கி.மீ. தூரத்திலிருந்து பெருநகர் பகுதிகள் வர்த்தகம் மற்றும் தொழில் வியாபார முக்கிய மையங்களுக்குப் பயணம் செய்யும் நபர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிற பேருந்து கட்டணத்தின் மீது மேல் வரி வசூலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மன்றத்திற்கு வழங்கப்படலாம்.

பேருந்து பயணிகள் மீது உள்ளாட்சி மன்ற வரி [பத்தி 2.2.135]

87. பேருந்து கட்டணத்தோடு நகர பேருந்துகளில் 5 பைசா வீதமும், வெளியூர் பேருந்துகளில் 25பைசா வீதமும், நீண்ட தூர பேருந்துகளில் 50 பைசா வீதமும், உள்ளாட்சி மன்ற வரி விதிப்பதன் மூலம் கணிசமான வருவாய் வரக் கூடும். இந்தத் தொகையை, சேர்த்து வைத்து தேவை அடிப்படையில் உள்ளாட்சி மன்றங்களுக்கு பிரித்துக் கொடுக்கலாம்.

வரி அல்லாத ஏனைய வருவாய்கள்

பயனீட்டாளர்கள் செலுத்தும் கட்டணங்கள் [பத்தி 2.2.147 & 153]

88. அனைத்து அம்சங்களையும் குறித்து மிகவும் கவனமாகப் பரிசீலித்த பிறகு, மாநகராட்சிகள், சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலை நகராட்சிகள் போன்ற நகர்ப்பகுதி உள்ளாட்சிமன்றங்கள், தற்போது குடிநீருக்காக பயனீட்டாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைந்த பட்சம் 200 விழுக்காடு அதிகமாக்கி விதிக்க வாய்ப்புள்ளது என்று கருதப்படுகிறது.

89. பயனீட்டாளர் கட்டணங்கள் குறித்த நெறிமுறைகளைச் சீர்படுத்தவும், உயரளவு வருவாய் கிடைப்பதையும் மற்றும் பணிகள் அளிக்கப்படுவதையும் உறுதி செய்யவும், பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.

- (i) உள்ளாட்சி மன்றம், உள்ளூர்த் தேவைகளைப் பொறுத்து, பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; பயனீட்டாளர்கள் செலுத்தும் கட்டணங்களிலிருந்தும் பணிகள் மீதான வரிகளிலிருந்தும் இச்செலவினங்களை ஏற்க வேண்டும்.
- (ii) பயனீட்டாளர்கள் கட்டணங்கள் குறிப்பிட முடியாத இனங்களில் அதாவது துப்புரவு, கழிவு நீரகற்றல் வடிகால் போன்ற பணிகளுக்கான வரியிலிருந்து இச்செலவு செய்யப்பட வேண்டும்.

- (iii) மாநகராட்சிகளிலும் சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலைநகராட்சிகளிலும் மேற்கொள்ளப்படுகிற இப்பணிகளுக்கான முழுச் செலவையும் திறனுடையவர்களிடமிருந்தும் வர்த்தக நிறுவனங்களில் விதிக்கும் உயர் கட்டண வீதங்கள் மூலமும் ஈடு செய்ய வேண்டும்.
- (iv) உயர் வரி வீதங்கள் செலுத்த இயலாதவர்களுக்கு சலுகை அளிக்கலாம் அல்லது விலக்களிக்கலாம்.
- (v) தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளைப் பொறுத்த வரையில் அவற்றால் மேற்கொள்ளப்படாத, கழிவு நீரகற்று, வடிகால் சுத்திகரிப்பு, குப்பைகளை அகற்றும் பணிகளுக்கு சிறப்புப் பணி வசதி செய்து கொடுத்தமைக்காக, சிறப்புக் கட்டணங்கள் வசூலிக்கப்படலாம்.
- (vi) நச்சுத்தடை மலக்குழிகளையும், வடிகுட்டைகளையும் சுத்தம் செய்வதற்காக, சிறப்புக் கட்டணங்கள் விதிக்கப்படலாம்; உள்ளூர் பொது மக்கள், கழிவு நீரை சாலைகளில் விடாமல், வடிகுட்டைகள் அமைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படலாம்.
- (vii) உணவு மற்றும், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், ஏனைய பொது இடங்கள் போன்ற பிற இனங்களுக்கும் துப்புரவுப் பணி தொடர்பாக இதே போன்று கட்டணங்கள் வசூலிப்பது பற்றி பரிசீலிக்கலாம்.

90. உள்ளூர் பொதுமக்களை ஈடுபடுத்துவதன் மூலம் அல்லது எக்ஸ்த்ரானோரா இன்டர்நேசனல் போன்ற அரசு சார்பற்ற அமைப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் பணிகளை தனியார் மயமாக்கல் மேற்கொள்ளலாம். குப்பை கூளங்களை அகற்றுவதற்கும், கழிவுகளை அகற்றுவதற்கும் தனியார் முகவரமைப்புகளுடன் ஒப்பந்த ஏற்பாடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளாட்சி மன்றங்கள் ஊக்கப்படுத்தப்படலாம். இது தொடர்பாக, கோயம்புத்தூர் மாநகராட்சியின் அனுபவம் கருத்திற் கொள்ளப்படலாம்.

91. மாநில அளவில் அமைக்கப்படும் கட்டண மற்றும் மதிப்பீட்டுப் பிரிவிடம் பயனீட்டாளர்கள் கட்டணங்கள பற்றிய பின்வரும் பணிகளை ஒப்படைக்கலாம்:-

- (i) அனைத்து உள்ளாட்சி மன்றங்களுக்கும் அனுப்புவதற்கான, நிர்ணய வழிகாட்டி கையேடு தயாரித்தல்.
- (ii) உள்ளாட்சி மன்றங்கள், பொருளாதார வகையில் தனித்தியங்க இயலும் பொருட்டு, தங்கள் பணிகளுக்கான சரியான கட்டணங்கள் மற்றும் வரி வீதங்களைக் கணக்கிடுவதில் அவற்றிற்கு உதவுதல்.
- (iii) ஏற்கனவே இருக்கின்ற பணிகளைப் பொறுத்தவரையில், கட்டுபடியாகக் கூடிய, கட்டணங்களைக் கணக்கிடுதலும், கட்டணம் மற்றும் வரி நிர்ணயக் கொள்கையை ஆராய்தலும், உத்தேசக் கட்டணங்கள் மிக அதிகமாக இருந்தால், இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் படிப்படியாக உயர்த்தலாம்.
- (iv) புதிய திட்டங்களைப் பொறுத்தவரையில், பராமரிப்பு இயக்கச் செலவுகள், கடன் தீர்வு தேய்மானம் ஆகியவை குறித்த கட்டணங்களைக் கணக்கிடுதல்.

92. கடன்கள் மூலம் செயற்படுத்தும் திட்டங்களைப் பொறுத்தவரையில், மூலதனச் செலவு வசூல், சாதாரணமாக 15 ஆண்டுகளுக்கு மேற்படக் கூடாது. ஆயினும், செலுத்தத்தக்க ஆண்டுத் தொகை இயலாத அளவுக்கு இருப்பதாகத் தெரிய வந்தால், வசூல் கால அளவு 20 ஆண்டுகள் வரையில் நீட்டிக்கப்படலாம்.

93. உள்ளாட்சி மன்றங்களில் செலவு கணக்கீட்டுப் பிரிவை ஏற்படுத்துதல்:

- (a) ஒவ்வொரு பணி தொடர்பாகவும் ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஐந்தொகைக் கணக்கு, சொத்துக்கள், பொறுப்புகள் பற்றிய விவர அறிக்கை, ஆகியவற்றைத் தயாரிப்பது உள்ளாட்சி மன்றக்கணக்குப் பிரிவின் கடமையாக்கப்பட வேண்டும்.
- (b) உள்ளாட்சி மன்றக் கணக்குப் பிரிவு மாநில அளவில் உள்ள கட்டணம் மற்றும் மதிப்பீடு பிரிவின் வழிகாட்டிக் குறிப்புகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும்.
- (c) வரவு செலவுத் திட்ட தயாரிப்பு முறையிலும் கணக்கு வைப்பு முறையிலும், தற்போதைய அரசு கணக்கு வைப்பு முறையை விடுத்து, வணிகக் கணக்கு வைப்பு முறையைப் பின்பற்றுவதும் அதற்காக, கணக்குகளை கணினி மயமாக்க வேண்டியதும் அவசியமாகிறது.

உரிமக் கட்டணங்களும் ஏனைய கட்டணங்களும்:

D & O வர்த்தகம் : [பத்தி 2.2.161]

94. உள்ளாட்சி மன்றங்கள், இந்த உரிமக் கட்டண விதிப்புக்காக, உடனடி ஆய்வின் அடிப்படையில் கணினிமயமாக்கப்பட்ட பட்டியல் ஒன்றைத் தயாரிக்க வேண்டும். சேர்க்கைகள் மற்றும் நீக்கல்கள் ஆண்டுக்கு ஒரு முறை செய்யப்படலாம். கணினிமயமாக்குவதன் மூலம், உரிமங்களை விரைந்து வழங்க இயலும்.

95. உரிமங்கள் வழங்கக் கோரி விண்ணப்பிப்பதற்கும், விசாரணைகள் செய்வதற்கும், வழங்குவதற்குரிய கால வரையறை, நடப்புக்கேற்ப, சீர்படுத்தப்பட்டு, அனைத்து உள்ளாட்சி மன்றங்களிலும் பொதுவான சிறு வெளியீடு மூலமாக அறிவிக்கப்படலாம். பொது இடங்களிலும் வெளியிடப்படலாம்.

96. தாமோதரன் குழுவின் (1990) பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, மாநில நிதி ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு வர்த்தகங்களுக்கான திருத்தக் கட்டண வீதங்கள், இணைப்பு எண்கள் 12 மற்றும் 17ல் கண்டுள்ள விவர அட்டவணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்கும் ஊரக உள்ளாட்சி மன்றங்களுக்குமான கட்டண வீதங்கள் தனித் தனியே குறிப்பிடப்பட்டுள்ளன. பட்டியலில் வராத தொழில் அல்லது வர்த்தகம், விவர அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ள “ ஏனையவை “ என்பதன் கீழ் குறிப்பிடப்படலாம்.

97. ஒரே இடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வர்த்தகம் நடத்தப்படுமானால், உயரளவு கட்டண வீதம் வசூலிக்கப்படும். கட்டாய வசூலுக்காக, குறைந்தளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

98. கட்டணம் செலுத்தத் தவறியதற்கான அபராதம், சாதாரண உரிமக் கட்டணத்தைப் போல மூன்று அல்லது நான்கு மடங்கு இருக்கலாம். அபராதத்துடன் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையில் 3 மாத காலம் அளிக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் ஜூலையில் வழக்குத் தொடரலாம். தொகை செலுத்தத் தவறுபவர்களின் நேர்வுகளில் வழக்கு தொடர்வதற்கான அதிகாரங்கள் தவிர அசையாச் சொத்துக்களை ஜப்தி செய்வதின் மூலம் தொகைகளை வசூலிப்பதற்கான அதிகாரமும் உள்ளாட்சி மன்றத்திற்கு இருக்க வேண்டும்.

99. விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் வர்த்தகர்களைப் பதிவு செய்யும் போது, சம்பந்தப்பட்ட துறைகள் உள்ளாட்சி மன்றம் வழங்கும் உரிமம் காட்டப்பட வேண்டுமெனவும் விண்ணப்பப் படிவத்திலேயே அதன் எண் குறிப்பிடப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தும்படி கோரப்படலாம்.

100. வரையறுக்கப்பட்ட உரிமக் கட்டண வீதம், நுகர்வோர் விலை குறியீட்டு எண், மற்றும் பண வீக்க வீதம் ஆகியவற்றின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தக்கவாறு திருத்தியமைக்கப்பட வேண்டும்.

101. உரிமக்கட்டணத்தை முன்னதாகவே செலுத்த விரும்புவர்களுக்கு உள்ளாட்சிமன்றம், 10 சதவீத தள்ளுபடியுடன், மூன்று ஆண்டு காலத்திற்கு உரிமம் வழங்கலாம்.

102. இயந்திரங்கள் நிறுவப்படும் நேர்வில், மோட்டார்களின் பரித்திறன் அடிப்படையில் உரிமக் கட்டணம் வசூலிக்கப்படுவதோடு, முதன்மை மோட்டாரின் உதவியுடன், இயக்கப்படும் கூடுதல் அல்லது துணை இயந்திரம் தொடர்பாகவும் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

103. குறைவான திறன் கொண்ட மோட்டார்களை மாற்றிவிட்டு உயர் திறன் கொண்ட மோட்டார்கள் பொருத்தப்பட்டால், உரிமையாளர், அது குறித்து தெரியப்படுத்த வேண்டும்; அவ்வாறு தெரிவிக்கத் தவறினால், சாதாரண கட்டணத்தைப் போல் 3 அல்லது 4 மடங்குத் தொகை அபராதமாக விதிக்கப்பட வேண்டும்; வழக்குத் தொடர்ந்து, கெடுபிடி நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் ; உரிமையாளர் குறைவான திறனுடைய மோட்டாருக்குப் பதிலாக உயர் திறனுள்ள மோட்டாரைப் பொருத்தும் போது, அனுமதி பெற வேண்டியதைக் கட்டாயமாக்க வேண்டும்.

சொத்துக்களிலிருந்து வருவாய்: [பத்தி 2.2.169]

104. சொத்துக்களிலிருந்து வருவாயைப் பெருக்க பின் வருமாறு பரிந்துரைகள் செய்யப்படுகின்றன:-

1. உள்ளாட்சி மன்றங்கள் வர்த்தக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு, உத்தேசத் திட்டம் பற்றி விளம்பரம் செய்து, தொடக்க நிலையிலேயே, ஒதுக்கீடு பெற விரும்புவோர்களிடமிருந்துவிண்ணப்பங்களைக்கோரும் நடைமுறையைப் பின்பற்றுவது பற்றி யோசிக்கலாம். ஒதுக்கீட்டாளர்களை முன்கூட்டியே தெரிவு செய்து, அங்காடி நிலவரத்திற்கேற்ப வாடகையை வரையறுக்கலாம்.
2. உள்ளாட்சி மன்றங்கள், ஒதுக்கீடு பெற விரும்புகின்றவர்களிடமிருந்து முன்பணம் பெறலாம். இதன் மூலம், சொத்துக்களை உருவாக்குவதில் கணிசமான அளவுக்கு உள்ளாட்சி மன்றங்களின் நிதிச் சமை குறையும்.

3. உள்ளாட்சி மன்றங்கள், தங்கள் துறை அலுவலர்கள் அல்லது உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள் மூலம் சொத்துக்களை உருவாக்கலாம். ஏகபோக அரசமைப்பிடம் அத்தகைய பணிகளை ஒப்படைக்குமாறு கட்டாயப்படுத்தப்படக் கூடாது.
4. வாடகை அல்லது குத்தகைத் தொகை ஒப்புக் கொள்ளப்பட்ட விழுக்காட்டில் ஆண்டுதோறும் அதிகரிக்கும் என்பதையும், அத்தகைய வாடகை அல்லது குத்தகைத் தொகை செலுத்தத் தவறாத வரையிலும் குத்தகை நிபந்தனைகளை மீறாத வரையிலும் அவர்கள் தொடர்ந்து, அச்சொத்தை அனுபவித்து வரலாம் என்ற நிபந்தனையை ஒதுக்கீட்டாளர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
5. தொகை செலுத்தத் தவறினால், தொகை செலுத்தாதவர், இடத்தைக் காலி செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டு, அந்த இடம் ஏலம்-ஒப்பந்தப்புள்ளி மூலம் புதிய ஏலதாரர் ஒருவருக்கு ஒதுக்கப்பட வேண்டும். முதல் ஒதுக்கீட்டாளர் செலுத்திய முன்பணம், பறிமுதல் செய்யப்பட வேண்டும் அல்லது மறு ஏலச் செலவு மற்றும் தொகை செலுத்தாததற்கான அபராதக் கட்டணம், செலுத்த வேண்டிய வாடகைப்பாக்கி ஆகியவற்றைக் கழித்துக் கொண்டு, மீதித் தொகை அவருக்குத் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்.
6. உருவாக்கப்படவுள்ள சொத்துக்கள் தொடர்பாக உள்ளாட்சி மன்றம், " ஏற்படுத்துதல், இயக்குதல், மாற்றுதல்" என்ற முறையையும், (BOT) பின்பற்றலாம்.
7. பராமரிப்புச் செலவைச் சிக்கனமாக்குதல், சிறப்புப் பணியாளர்கள் அமர்த்தப் படுவதைத் தவிர்த்தல், நிகர ஆதாயத்திற்கு வகை செய்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த வர்த்தக ரீதியிலான சொத்துக்களின் பராமரிப்பை ஒப்பந்த முறையில் தனியாரிடம் விடுவது பற்றி முயற்சிக்கலாம்.

சிறப்புப் பணிகள் மூலம் கிடைக்கும் வருவாய்:[பத்தி 2.2.179]

105. 1. நகரமைப்புத் திட்டத்தின் கீழ் மேம்பாட்டுக் கட்டணங்களை (Development Charges) வசூலிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.
2. புதிய மனைத் திட்ட அமைப்பைப் பொறுத்தமட்டில், சாலைகள், விளக்குகள், வடிகால் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கான செலவை, வளர்ச்சிப்பணி மேம்பாட்டுக் கட்டணங்கள் மூலம் செய்யலாம்.
3. மாநகராட்சிகளில், தொழிற்சாலைப் பகுதிகளிலும் உயர் நடுத்தர வகுப்பினர் வாழும் பகுதிகளிலும் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதிகளிலும் இதனைச் செயல்படுத்த முயற்சிக்கலாம்.
4. சாலையின் அகலம், சொத்துக்களின் முகப்பு அளவு இவற்றின் அடிப்படையில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் வரைமுறைகளுக்கிணங்க, கட்டணங்கள் நிர்ணயிக்கப்படலாம்.
5. கட்டணங்கள் அதிகம் என்று கருதப்பட்டால், தவணைகளில் வசூலிக்கலாம். வசூலிக்கப்பட்ட தொகை, வேறு நோக்கங்களுக்கு செலவிடப்படாமல் தனி வளர்ச்சி நிதி ஒன்றை உள்ளாட்சி மன்றங்களில் ஏற்படுத்த வேண்டும்.

106. கட்டிட உரிமக் கட்டணம் / ஒப்புதல் அளிக்கப்படாத மனைத் திட்டங்கள்:
[பத்தி 2.2.179]

1. அச்சுறுத்துகின்ற அளவுக்கு ஒரு பெருந்தொகையை அபராதமாக விதிப்பதன் மூலம், வருங்காலத்தில் ஒப்புதல் அளிக்கப்படாத மனைத் திட்டங்களைத் தவிர்க்கும் வகையில், தேவையான, பொருத்தமான பாதுகாப்பு! ந! வடிக்கை களுக்கு வகை செய்யலாம்.
2. மனைத் திட்ட ஆக்குநர், தற்போதுள்ள விதிமுறைகளின்படி சாலைகள் முதலியவற்றை அமைத்த பிறகு, அப்பகுதிகளை உள்ளாட்சி மன்றங்களிடம் ஒப்படைத்தாலும் கூட சாலையின் தரம் மிக மோசமாக இருப்பதாகவும் உள்ளாட்சி மன்றங்கள் அவற்றை மீண்டும் அமைக்க வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, உள்ளாட்சி மன்றமே, சாலைகள் அமைக்கும் பணியை மேற்கொள்வதற்கு ஏதுவாக, மனைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும் போது, மனைத் திட்ட ஆக்குநர், தர வரைமுறைகளின்படி சாலைகளை அமைப்பதற்கு ஆகக்கூடிய செலவுத் தொகையை வைப்பீடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட வேண்டும்.
3. புதிதாக மேம்படுத்தப்பட்ட பகுதிகளில் தொடக்க அடிப்படைவசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு உள்ளாட்சி மன்றத்திற்கு அதிக செலவுப்பொறுப்பு ஆகும். எனவே, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் வகுலித்த மேம்பாட்டுக் கட்டணங்களில் ஒரு பகுதியையாவது, புதிதாக மேம்படுத்தப்படும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மன்றத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும். உள்ளாட்சி மன்றங்கள் மேற்கொள்ளக் கூடிய திட்டப்பணிகள் தொடர்பாக, குழுமத்தின் திட்ட அதிகாரிகள், தங்களின் தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
4. ஒரு குறிப்பிட்டபகுதியைச்சேர்ந்த மக்கள், சில பணிகளை விரிவுபடுத்தக்கோரி அப்பணிக்கான செலவில் ஒரு பகுதியை ஏற்கவும் தாங்கள் தயாராக இருப்பதாகக் கூறும் போது, உள்ளாட்சி மன்றங்கள், பொது மக்கள் அளிக்கும் அத்தகைய தொகைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படலாம். இதனால், உள்ளூர் பொதுமக்களின் பங்கேற்பு கிடைப்பதுடன், சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான பொறுப்புணர்வும் அவர்களிடையே அதிகரிக்கிறது.

நிலப்பயன் [பத்தி 2.2.184]

107. (1) நகர மற்றும் கிராம உள்ளாட்சி மன்றங்களில், உள்ள அனைத்து புறம்போக்கு நிலங்கள் காலி நிலங்கள் அடங்கிய பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும்.
- (2) காலி நிலங்களில் வணிக வளாகங்கள், அங்காடிகள், பேருந்து நிலையங்கள், இறைச்சி வெட்டும் இடங்கள் முதலியவை தொடங்குவதன் மூலம் அவை முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.

- (3) புதியமனைத்திட்டங்களில், பள்ளிகள், கடைகள், பூங்காக்கள், முதலியவற்றிற்காகத் திறந்த வெளிகள் ஒதுக்கப்படுகின்றன. பூங்காக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் தவிர, மற்றப் பகுதிகள், உள்ளாட்சி மன்றத்திடம் ஒப்படைக்கப்படுவதில்லை. அந்தக் காலி இடங்களைத் தற்காக ஒதுக்கப்பட்டனவோ அந்த நோக்கத்திற்காக ஓராண்டிற்குள் பயன்படுத்தப்பட வில்லையாயின், மனைத்திட்ட ஆக்குநர், அவற்றை வீட்டு மனைகளாக விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறார். ஏமாற்றுதல், பொய்யான சாக்குப் போக்குகள் போன்ற உத்திகளைப் பின்பற்றி, அக்காலி இடங்களை வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக, எல்லா ஒதுக்கப்பட்ட காலி இடங்களும் உள்ளாட்சி மன்றங்களுக்கு ஒப்படைக்கப்பட வேண்டும். அப்போது உள்ளாட்சி மன்றங்களின் வரையறுக்கப்பட்ட நோக்கங்களுக்கு போதுமான அளவில் இடங்கள் கிடைக்கும்.
- (4) உள்ளாட்சி மன்றப் பகுதிக்குள், ஆக்கிரமிப்பு ஏதேனும் இருந்தால், அந்த ஆக்கிரமிப்பை உள்ளாட்சி மன்றமே அகற்ற அனுமதிக்கப்பட வேண்டும்.
- (5) உள்ளாட்சிமன்றத்திடம் ஒப்படைக்கப்படாத நிலங்களைப் பொறுத்தவரையில், வருவாய்த் துறை அதிகாரிகள் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உள்ளாட்சி மன்றங்களுக்கு ஒத்துழைப்பும் உதவியும் நல்கலாம்.
- (6) நெடுஞ்சாலைகளில் சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும். உள்ளாட்சி மன்றங்கள், சாலை ஓரங்களில் சொந்தமாகக் கடைகள் அமைக்க அல்லது நெடுஞ்சாலைகள் துறை அந்நிலங்களை கேட்கும் போதெல்லாம் திருப்பிக் கொடுப்பதற்குட்பட்டு, தனியாருக்குக் குறுகிய கால குத்தகைக்கு விட உரிமம் வழங்க அதிகாரங்களைக் கொண்டிருக்க வேண்டும். இதனால் சாலை ஓரங்கள் முறையாக ஒழுங்குபடுத்தப்படுவது உறுதி செய்யப்படுவதுடன் உள்ளாட்சி மன்றத்திற்கு வருவாயும் பெருகும். ஏற்கெனவே உள்ள அங்காடிகள், வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்களுக்கு உரிமம் வழங்குதல்:(2.2.191)
108. (1) குத்தகைக்கு விடுவதில் அல்லது குத்தகையை நீட்டிப்பதில் வெளியார் தலையீடு இருக்கக் கூடாது.
- (2) ஒப்பந்தப் புள்ளி-ஏல முறை பின்பற்றப்படலாம். குத்தகைக் கால அளவு மூன்று ஆண்டுகளாக இருக்கலாம். குத்தகை அல்லது வாடகை முன்னரே நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தில் ஆண்டிற்கொரு முறை படிப்படியாக அதிகரிக்கப்படலாம்.
- (3) மூன்றாண்டு முடிவில், அங்காடி விலை நிலவரங்களுக்கிணங்க, குறை அளவு விலையுடன்புதிதாக ஏலம் விடப்படலாம்.தற்போதைய குத்தகைதாரரும், ஏலம் கேட்கலாம். ஏலத்தில் குறிப்பிடப்பட்ட, உயர் வீதங்களில் குத்தகையைத் தொடர அவருக்கு முன்னுரிமை அளிக்கலாம். வாடகை, குத்தகைத் தொகை செலுத்தத் தவறியவர்கள் ஏலம் கோர தகுதியுடையவர்கள் அல்லர்.
- (4) குத்தகைத் தொகையையும் நிலுவைத் தொகைகளையும் வசூலிப்பது தொடர்பாக, உள்ளாட்சி மன்றங்களுக்கு அசையும் சொத்துக்கள் மற்றும் அசையாச் சொத்துக்களை ஜப்தி செய்யும் அதிகாரங்கள் இருக்க வேண்டும்.

- (5) இந்த ஒப்பந்தப் புள்ளி-ஏல முறை ஏலத்திலும், உள் குத்தகையிலும் அல்லது உள் வாடகையிலும் குத்தகைத் தொகை உயரவிடாமல் பார்த்துக் கொள்வதையும், குறைக்கப்படுவதையும் ஒழிக்க வழி கோலும்.
- (6) சொத்து உள் வாடகைக்கு விடப்பட்டிருப்பது தெரிய வந்தால், உள்ளாட்சி மன்றத்தால் ஏலம் ரத்துச் செய்யப்படுவதற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

பேருந்து நிலையங்களில் கட்டணங்களை நிர்ணயித்தல்: [பத்தி 2.2.194]

109. பேருந்துகளிடமிருந்து பேருந்து நிலையக் கட்டணங்களை வசூலிப்பது தொடர்பாக, போக்குவரத்துக் கழகங்கள், பேருந்துப் பயணத் தடவைகளின் அடிப்படையில், ஒப்புக் கொள்ளக் கூடிய வீதத்தில், உள்ளாட்சி மன்றத்திற்கு ஒரு தொகையை மொத்தமாகச் செலுத்துமாறு கூறப்படலாம். இதனால் ஒவ்வொரு உள்ளாட்சி மன்றமும், தொகையை வசூலிக்க ஒருவரை அமர்த்துவதும் பண விரயமும் தவிர்க்கப்படும். தனியார் பேருந்து உரிமையாளர்களும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மன்றங்களுக்கு ஒட்டு மொத்தமாகத் தொகை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படலாம். இத் தொகை இரண்டு தவணைகளில் முன் கூட்டியே வசூலிக்கப்படலாம்.

110. பெரிய நகர்ப் பகுதிகளில், பயணிகள் இரவு நேரங்களில் தங்க இயலும் வகையில், உள்ளாட்சி மன்றங்கள், பேருந்து நிலையத்தில் அல்லது அதற்கு அருகில் துயில் கூடங்களை அல்லது விடுதிகளைக் கட்டலாம். இதனால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மன்றத்திற்குக் கணிசமான அளவு வருவாய் கிடைக்கும்.

தனியார் அங்காடிகள்: [பத்தி 2.2.196]

111. தனியார் அங்காடிகளிலிருந்து வருவாய்ப் பங்கு கிடைக்கவில்லையானாலும் கூட அங்காடிகளை முறைப்படுத்துவதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, உள்ளாட்சி மன்றம், குப்பைகளைக் களைதல், கழிவு நீரை அகற்றுதல், குடி நீர் வழங்குதல் மூலம் சுற்றுச் சூழல் துப்புரவு போன்ற சிறப்புப் பணிகளுக்காக, தனியார் அங்காடிகளிடமிருந்து குறிப்பிட்ட பணிக்கட்டணங்களை வசூலிக்கலாம்.

வண்டிகள் நிறுத்துமிடக் கட்டணங்கள்: [பத்தி 2.2.198]

112. உள்ளாட்சி மன்றங்கள், தங்கள் பகுதிகளில் உள்ள வண்டி நிறுத்தும் இடங்களைத் தம் பொறுப்பில் எடுத்துக் கொண்டு நடத்தலாம் மற்றும் பேருந்து நிலையம், இரயில் நிலையம், ஏனைய முக்கிய இடங்களுக்கு அருகில் சைக்கிள் நிறுத்தும் இடங்களைப் பராமரித்து வருவதன் மூலம் கணிசமான அளவு வருவாய் ஈட்டலாம்.

விற்பனைக் கூடம் மூலம் வருவாய்: [பத்தி 2.2.199]

113. விற்பனைக் கூடங்கள் கட்டணம் வசூல் செய்து தங்கள் சொத்துக்களைப் பராமரிக்க அந்தக் கட்டணத்தை வைத்துக் கொள்கின்றன. உள்ளாட்சி நிறுவனங்கள், சாலைகள், சுற்றுப்புறச் சூழல்கள் முதலிய அடிப்படை வசதிகளை விற்பனைக் கூடங்களுக்கு அருகில் உள்ள இடங்களுக்கு வழங்கவேண்டி உள்ளது. ஆகவே இக்கட்டணத்தை 50 விழுக்காடு உயர்த்தி அந்த வருவாயை உள்ளாட்சி மன்றங்களுக்கு சாலை மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக வழங்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

மானியங்கள்: [பத்தி 2.2.207]

114. அரசியலமைப்புச் சட்டத்தின் 73வது மற்றும் 74வது திருத்தங்களின் கீழ் அதிகார மாற்றம் செய்யப்படுவனவற்றுள் மகப்பேறு, மருந்தகம், குடும்ப நலம் முதலியவை போன்ற குறிப்பிட்ட நோக்கத்திற்கான மானியங்களும் அடங்கும். மத்திய, மாநில அரசுகள் இச் செயல் நோக்கத்திற்காக ஒதுக்கும் நிதிகள், வரையறுக்கப்பட்ட வரைமுறைகளின் அடிப்படையில் உள்ளாட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

115. தற்போது அளிக்கப்பட்டு வரும் ஊக்க மானியம் மற்றும் இணைக்கப்படாத மானியங்கள் கூடுதல் நிதி ஆதாரங்கள் உருவாக்கப்படுவதை உறுதிப்படுத்துபவை. இவை அவசியமாகையால், நிதிப்பங்கீடு செய்யப்படும் போது அத்தகைய மானியங்களும் (கிராம உள்ளாட்சி மன்றங்களுக்கு வழங்கப்படுகிற வீட்டு வரி இணை மானியம், உள்ளூர் செஸ் மேல் வரி இணை மானியம் போன்றவை) கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

116. மாநில அரசிடமிருந்து உள்ளாட்சி மன்றங்களுக்கு நிதிகள் பங்கீடு செய்வது குறித்த கோட்பாடுகள் தனியாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இப் பொது பங்கீட்டு முறையைச் செயல்படுத்திப் பார்த்தபின் மேற்கொண்டு உதவி மானியங்கள் வழங்குவதன் அவசியம் பற்றி ஆராயலாம். இன்னும் தேவையிருப்பின், சமன்பாட்டு மானியங்கள் (Equalisation Grants) அவசியம் ஆகலாம்.. இது குறித்து, “ நிதி ஆதார ஒதுக்கீட்டு ஏற்பாடு” என்ற பகுதியில் விவாதிக்கப்பட்டுள்ளது.

117. பொது பங்கீட்டு நிதிக்கு அப்பாற்பட்டு, அகவிலைப்படி உயர்வு வகையிலான நிருவாகச் செலவு உள்ளாட்சி மன்றங்களுக்கு ஈடு செய்யப்படலாம். உள்ளாட்சி மன்றங்களுக்கு வழங்கும் விழுக்காடுகளில் வேறுபாடுகள் இருந்த போதிலும், உதவி கோருவதில் நியாயம் உள்ளது.

தண்டத் தொகைகளும் அபராதங்களும்: [பத்தி 2.2.208]

118. ஒவ்வொரு மாநகராட்சி தொடர்பான சட்டங்களின் விவர அட்டவணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள, தண்டத் தொகைகளும் அபராதத் தொகைகளும் 1920 ஆம் ஆண்டு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள திருத்திய வீதங்களை ஒட்டி தக்கவாறு திருத்தியமைக்கப்படலாம்.

மூலதன நிதி: [பத்தி 2.2.209]

119. உள்ளாட்சி மன்றங்கள் கீழ்க்கண்டவாறு அளிக்கும் பங்குத் தொகைகளைக் கொண்டு ஒரு மூலதன நிதி ஏற்படுத்தலாம்;

| | |
|--|-------------------------------------|
| மாநகராட்சிகள், தேர்வு நிலை, மற்றும் சிறப்பு நிலை நகராட்சிகள் | ஒவ்வொரு ஆண்டும் மொத்த வருவாயில் 15% |
| ஏனைய நகராட்சிகள், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலைப் பேரூராட்சிகள் | ஒவ்வொரு ஆண்டும் மொத்த வருவாயில் 10% |

மேற்சொன்ன மூலதன நிதியிலிருந்து, உள்ளாட்சி மன்றங்கள் தாங்கள், வருங்காலத்தில் மேற்கொள்ளும் ஆதாய நோக்கிலான மற்றும் தொழில் வகையிலான முதலீட்டு நடவடிக்கைகளுக்கு ஆகும் செலவை மேற்கொள்ளலாம்.

பிரிவு – 3. நகராட்சிகள்

சொத்து வரி: [பத்தி 2.3.19]

120. (1) தமிழ்நாடு 1920 ஆம் ஆண்டு மாவட்ட நகராட்சிகள் சட்டத்திலும், விதிகளிலும் பொருத்தமான திருத்தங்கள் செய்வதன் வாயிலாக ஓராண்டில், ஆண்டு மதிப்பு குறித்த வரியில் (குனி சட்டங்களின் கீழ் விதிக்கப்பட்ட கல்வி வரி நூலக செஸ் நீங்கலாக) குறைந்தது 15 விழுக்காடு நிர்ணயிக்கப்படலாம்.
- (2) குறைந்த அளவு வரி விதிப்பும், பொதுவான வரி விதிப்பு முறையும் உறுதி செய்யப்பட்டால், நிதி ஆதாரங்கள் பெருகுவதற்கு போதுமான வாய்ப்பு உள்ளது.
- (3) நகராட்சிகளில் சொத்து வரி வசூலைமேம்படுத்த வேண்டி உள்ளது. நிதி மன்ற வழக்குகளினால் வசூலிக்கப்படாமலுள்ள நிலுவைகளையும், வரி பாக்கித் தொகைகளையும் குறைக்கவும், வசூல்திறனை மேம்படுத்தவும் மண்டல அளவில், மேற்பார்வை அதிகாரிகள் சிறந்த முறையில் கட்டுப்பாடு செலுத்துவதும், ஆய்வு செய்வதும் அவசியமாகும்.
- (4) மாநகராட்சிகள் தொடர்பாக பரிந்துரைக்கப்பட்டிருப்பதைப் போன்றே சொத்து வரியை (1) பொது நோக்க வரி (2) பணி வரி என இரு கூறுகளாகப் பிரிக்கலாம்.
- (5) மாநகராட்சிகள் தொடர்பாகப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதைப் போன்று, சொத்து வரியிலிருந்து விலக்குக் கோருபவர்களுக்கு பணி வரி விதிக்கப்படலாம்.
- (6) இணைப்பு எண் 11 இலுள்ள விவர அட்டவணையில் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு வீதங்கள், நகராட்சிகளுக்கான வரி வீதங்களைக் குறிப்பிடுகின்றன. இவற்றை நகராட்சிகள் பின்பற்றலாம்.
- (7) சொத்து வரியின் பணி வரிக் கூறு, காலி நில வரி ஆகியவற்றின் மதிப்பீடு, விதிப்பு மற்றும் வசூல் தொடர்பாக மாநகராட்சிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அதே முறைகள் நகராட்சிகளுக்கும் பொருந்தும்.
- (8) மாநகராட்சிகள் தொடர்பாகப் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து வரிச் சீர்திருத்தங்களும், நகராட்சிகளுக்கும் பொருந்தும்.

தொழில் வரி: [பத்தி 2.3.21]

121. ஒரு பகுதியைச் சேர்ந்த வரி விதிக்கத்தக்க அனைவருக்கும் வரி விதிக்கவும், புதிய சட்டத்தில் வகை செய்யப்பட்டவாறு சேர்க்கை, பதிவு தொடர்பான விதித்துறைகளுக்கிணங்க செயல்படத் தவறியவர்கள் மீது தண்டனை நடவடிக்கை தொடரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், இத்தலைப்பின் கீழ் வருமானம் கணிசமான அளவுக்கு உயரக் கூடும். ஒரு சில இனங்களில் அறிவிப்பு அனுப்பி, தண்டனை விதித்து விதித்துறையைச் செயல்படுத்தினால், வரி விதிக்கத் தக்கவர்கள் அனைவரும் பதிவு செய்வதற்கு விண்ணப்பிப்பர். தொழில் வரி பற்றி மாநகராட்சிகள் தொடர்பான அனைத்து பரிந்துரைகளும் நகராட்சிகளுக்குப் பொருந்தும்.

122. வாகனங்கள், விலங்குகள், வண்டிகள் முதலியவற்றின் மீதான வரி குறித்து மாநகராட்சிகள் பகுதியில் செய்யப்பட்ட பரிந்துரைகள் நகராட்சிகளுக்கும் பொருந்தும். (2.3.22)

123. மாநகராட்சிகள் தொடர்பாகச் செய்யப்பட்ட வாகன வரி, விளம்பர வரி, யாத்ரீகர் சுற்றுலாப்பயணிகள் வரி மற்றும் ஏனைய வரிகள் தொடர்பான அனைத்துப் பரிந்துரைகளும் நகராட்சிகளுக்கும் பொருந்தும். [பத்தி 2.3.23]

புதியவரிஒப்படை: [பத்தி 2.3.25]

124. பின்வரும் மாநில வரிகளிலிருந்து கிடைக்கும் வருவாயைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக, மாநகராட்சிகளுக்குச் செய்த அனைத்து பரிந்துரைகளும், நகராட்சிகளுக்கும் நீட்டிக்கப்படும்.

1. உணவு மற்றும் தங்கும் விடுதிகளில் உள்ள ஆடம்பர வசதிகள் மீதான வரி.
2. குதிரைப் பந்தய வரி
3. மாநில ஆயத் தீர்வை வருவாய்
4. மோட்டார் வாகன வரி
5. வேளாண்மை வருமான வரி
6. கரும்பு செஸ் வரி
7. நகர்ப்புற நிலவரி
8. ரயில்வே மூலமாக செல்லும் பொருள்கள் அல்லது பயணிகள் மீதான இறுதி முனைவரி.

வேளாண்மை நிலங்கள் மீதான வரி[பத்தி 2.3.27]

125. தமிழ்நாடு 1920 ஆம் ஆண்டு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் 81 ஆம் பிரிவைச் சேர்ந்த (4)(அ) உட்பிரிவின் கீழ் அதிகாரமளிக்கப்பட்டவாறு, வேளாண்மை நிலங்கள் மீது நகராட்சிகள் வரி விதிக்கவோ அல்லது அப்பகுதியில் வசூலிக்கப்பட்ட நில வரியைச் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மன்றங்களுக்கு மாற்றவோ அரசு அனுமதிக்கலாம்.

126. ஊரக உள்ளாட்சி மன்றங்களில் இருப்பது போன்று, 1920 ஆம் ஆண்டு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தில் உள்ளூர் செஸ், செஸ் மேல் வரி விதிக்க வகை செய்து, நகராட்சி/ பேரூராட்சிப் பகுதிகளில் அவற்றை வசூலித்து, நகராட்சிகளிடம் / பேரூராட்சிகளிடம் ஒப்படைக்கலாம். புதிதாக ஏற்படுத்தப்பட்ட நகராட்சிகளில்/ பேரூராட்சிகளில் கணிசமான அளவுக்கு வேளாண்மை நிலங்கள் உள்ளன.

ஒப்படை செய்யப்பட்ட / பகிர்ந்தளிக்கப்பட்ட வரிகள்:[பத்தி 2.3.29]

127. முத்திரைத்தாள் தீர்வை மீதான மேல் வரி, கேளிக்கை வரி, விற்பனை வரி ஆகியவை தொடர்பான அனைத்து ஒப்படைகள் குறித்து மாநகராட்சிகளுக்கு செய்த பரிந்துரைகள் நகராட்சிகளுக்கும் பொருந்தும்.

128. சிறு கனிமங்களிலிருந்து கிடைக்கும் வருவாய் தொடர்பாக ஊராட்சி ஒன்றியங்களுக்கு செய்த பரிந்துரைகள் நகராட்சிகளுக்கும் பொருந்தும்.

மானியங்கள்:[பத்தி 2.3.36]

129. மாநில அரசிடமிருந்து முறையான வருவாய் மானியங்கள் பெறுவதற்கு நகராட்சிகளைக் கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

130. நகராட்சிகளிடையே ஒரு அசட்டை மனப்பான்மை ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, உதவி மானியம் பெறுவதற்கான தகுதி, வெவ்வேறு நிலைகளைச் சேர்ந்த நகராட்சிகளின் நிதித் திறனையும், அவற்றின் செயல்பாட்டையும் பொறுத்து வரையறுக்கப்படலாம். மாநில நிதி ஆணையம், தகுந்த ஒரு நிதி ஒப்படை முறையை வகுத்துள்ளது.

131. அகவிலைப்படி மானியம் தொடர்பான அனைத்துப் பரிந்துரைகளும் நகராட்சிகளுக்கும் பொருந்தும்.

132. தற்போது வழங்கப்பட்டு வரும் குறிப்பிட்ட நோக்கங்களுக்கான மானியமும் ஊக்க மானியமும் தொடர்ந்து வழங்கப்படலாம்.

வரி அல்லாத ஏனைய வருவாய்கள்: [பத்தி 2.3.39]

133. மாநகராட்சிகளின் கீழ் வரியல்லாத ஏனைய அனைத்து வருவாய் இனங்கள் தொடர்பாகவும் கட்டண வீதத்தைத் திருத்துதல், நடைமுறைகளை எளிமையாக்கல், மேலும் சிறந்த முறையில் செயற்படுத்தல் ஆகிய வழிகளில் தற்போதுள்ள வருமான ஆதாரத்தை மேம்படுத்துதல் குறித்து அளிக்கப்பட்ட பல்வேறு கருத்துக்கள், பரிந்துரைகள் நகராட்சிகளுக்கும் பொருந்தும்.

தண்டத் தொகைகளும் அபராதங்களும் [பத்தி 2.3.40]

134. தமிழ்நாடு 1920 ஆம் ஆண்டு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் விவர அட்டவணை VII, VIII இல் கண்டுள்ள, திருத்த வீதத்திலான தண்டத் தொகைகள் மற்றும் அபராதங்கள் இணைப்பு எண்கள் 13 மற்றும் 14-இல் குறிப்பிடப்பட்டுள்ளன. இது பேரூராட்சிகளுக்கும் பொருந்தும்.

D & O வர்த்தகம் [பத்தி 2.3.41]

135. மாநகராட்சிகள் குறித்து செய்யப்பட்ட பரிந்துரைகள் அனைத்தும் நகராட்சிகளுக்கும் பொருந்தும்.

பிரிவு - 4. பேரூராட்சிகள்

வீட்டுவரி [பத்தி 2.4.13]

136. பேரூராட்சிகளில், தமிழ் நாடு 1994 ஆம் ஆண்டு ஊராட்சிகள் சட்டத்தின் கீழ் தற்போது விதிக்கப்படும் வீட்டு வரிக்குப் பதிலாக சொத்து வரி விதிப்பதே இனி செய்ய வேண்டிய முக்கியமான சீர்திருத்தமாகும்.

137. மாநகராட்சிகள்/நகராட்சிகள் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட வரிச் சீர்திருத்தங்களும் வரி மதிப்பீடு, வரி விதிப்பு, மேல் முறையீடு, வசூல், ஜப்தி ஆகியவை குறித்த பரிந்துரைகள், பேரூராட்சிகளுக்கும் பொருந்தும்.

138. பேரூராட்சிகளைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளுக்குப் பொருந்தக் கூடிய கட்டிடப் பரப்பு அடிப்படையிலான மாதாந்திர வாடகை மதிப்பின் பேரிலான சொத்து வரி வீதங்கள், இணைப்பு எண் 11-இல் விவர அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வீதங்கள் பேரூராட்சிகளில் பின்பற்றப்படலாம்.

139. பேரூராட்சிகளில் சொத்து வரி பொதுச் சீராய்வை கடைசி ஆண்டின் இறுதியில் ஒரே சமயத்தில் மேற்கொள்ளுவதற்குப் பதிலாக பேரூராட்சிகளைப் பல்வேறு மண்டலங்களாகப் பிரித்து, மூன்றாண்டுகளில் சுழற்சி முறையில், சீராய்வு செய்யலாம்.

140. வரி நடுவர் மன்றம் அமைத்தல், கேட்பு அறிவிப்புகள் அனுப்புவதைக் கைவிடுதல், பாஸ்புத்தக முறையை அறிமுகப்படுத்தல், தொகை செலுத்துமிடங்கள் மற்றும் வங்கிகள் மூலமாக வசூல் செய்தல், வரித் தண்டலர்கள் மீது தொடர் நடவடிக்கை எடுத்தல், உரிய காலத்திலும், முன் கூட்டியும் வரி செலுத்துபவருக்கு ஊக்கத் தொகை அளித்தல், அதிகத் தொகை வசூல் செய்த வசூல் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை அளித்தல் ஆகியவை தொடர்பாக மாநகராட்சிகளின் நேர்வில் தெரிவிக்கப்பட்ட அனைத்துப் பரிந்துரைகளும் பேரூராட்சிகளுக்கும் பொருந்தும்.

141. பணி வரியின் கீழ் வரும் கூறுகளை (அதாவது சொத்து வரியில் ஒரு பகுதி) விவரமாகப் பரிசீலித்து சொத்துவரிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்ச வரம்பிற்குட்பட்டும், பேரூராட்சிகளில் செய்ய வேண்டிய பணியின் முன்னுரிமையைக் கருத்தில் கொண்டும் நிர்ணயிக்கலாம். எனினும், பணி வரியில் குறைந்தது 50 விழுக்காடு குடிநீர் வழங்கலுக்காக ஒதுக்கப்பட வேண்டும்.

142.. பேரூராட்சிகளில், கட்டிட பரப்பு அடிப்படையிலான மாதாந்திர வாடகை மதிப்பில் ஆண்டு வாடகை மதிப்பைக் கணக்கிட்டு அதன்மேல் குறைந்தளவு 15 விழுக்காடு ஆண்டு ஒன்றுக்கு பணிவரி உள்ளிட்ட சொத்துவரியாக நிர்ணயிக்கப்படலாம்.

தொழில் வரி:[பத்தி 2.4.16]

143. மாநகராட்சிகள் தொடர்பாகச் செய்யப்பட்ட பரிந்துரைகள் அனைத்தும் பேரூராட்சிகளுக்கும் பொருந்தும்.

வாகன வரி: [பத்தி 2.4.18]

144. வாகன வரியை அரசு தற்போது ரத்து செய்து விட்டது. இரு சக்கர வண்டிகள் தொடர்பாக மாநகராட்சிகளுக்கு செய்த பரிந்துரைகள் பேரூராட்சிகளுக்கும் பொருந்தும்.

குறிப்பிட்ட நோக்கங்களுக்கான வேளாண்மை நிலங்கள் மீதான வரி: [பத்தி 2.4.19]

145. பேரூராட்சிகள் தற்போது, தமிழ்நாடு 1994 ஆம் ஆண்டு ஊராட்சிகள் சட்டத்தின் கீழ், இவ்வரியை விதிக்கின்றன. பேரூராட்சிகள், 1920 ஆம் ஆண்டு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் கீழ் வரி விதிக்கத் தொடங்கும்போது, அவை, தமிழ்நாடு 1994 ஆம் ஆண்டு ஊராட்சிகள் சட்டத்தின் கீழ் வரி விதிக்கத் தகுதியற்றவையாகிவிடும். ஆகவே மாவட்ட நகராட்சிகள் சட்டம் பேரூராட்சிகளுக்கு உதவிட தக்க முறையில் திருத்தப்படலாம்.

யாத்ரீகர் / சுற்றுலாப் பயணிகள் வரி: [பத்தி 2.4.20]

146. மாநகராட்சிகள் தொடர்பாக செய்யப்பட்ட அனைத்துப் பரிந்துரைகளும், பேரூராட்சிகளுக்கும் பொருந்தும்.

ஒப்படை செய்யப்பட்ட / பகிர்ந்தளிக்கப்பட்ட வரி: [பத்தி 2.4.24]

147. மாநகராட்சிகள், நகராட்சிகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அனைத்து பரிந்துரைகளும் பேரூராட்சிகளுக்கும் பொருந்தும்.

மானியங்கள்: [பத்தி 2.4.28]

வீட்டுவரி இணை மானியம்: [பத்தி 2.4.23]

148. பேரூராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்ட ஊராட்சிகள், மூன்றாண்டுகளுக்குள் தங்கள் நிதி நிலையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இம்மூன்றாண்டுகள் வரை ஊராட்சிகளுக்குப் பொருந்தக்கூடிய உதவியைத் தொடர்ந்து பெறத் தகுதியுடையனவாகும். இதற்கிடையில், பேரூராட்சிகள், நகராட்சி மன்றங்களுக்குப் பொருந்தக்கூடிய சொத்துவரியை விதிக்க வேண்டும் இருப்பினும், மூன்றாண்டு காலத்திற்குப் பின்னரும், உதவி தேவையெனத் தெரியவருகின்றபோது, ஒரு குறிப்பிட்ட காலஅளவுக்கு, அரசு சிறப்பு மானியம் மூலமாக, இழப்பை ஈடுசெய்ய வேண்டும். கேரள மாநிலத்திலிருந்து மாற்றப்பட்ட பகுதிகளைப் பொறுத்த வரையில் அவை மாற்றப்பட்ட சமயத்தில் கேரள அரசு அளித்த உதவியைத் தொடர்ந்து பெற அனுமதிக்கப்பட்டதால், இணை மானியம் தொடர்ந்து அளிக்கப்படலாம்.

தூசுபடியாச் சாலை மேற்பரப்புக்கு அரை மானியமும் மேம்பாட்டுக்கான சாலை மானியமும்: [பத்தி 2.4.32]

149. மோட்டார் வாகன வரி வருவாயிலிருந்து, பிரித்துக் கொடுக்கத்தக்க பொதுத் தொகுப்பு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக, அனைத்து உள்ளாட்சி மன்றங்களிலுள்ள சாலைகளின் நீளத்தைக் கருத்திற் கொள்ள வேண்டுமெனப் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. மாநில நிதி ஆணையம் பரிந்துரைக்கும் நிதிப் பகிர்வு கொள்கைகளில் பேரூராட்சிகளின் செயல்பாடு மற்றும் தேவைகள் கருத்திற் கொள்ளப்பட்டுள்ளன.

150. பேரூராட்சிகளுக்காக வகுக்கப்பட்ட சிறப்புத் திட்டங்களின் கீழ் சாலைமேம்பாட்டுப் பணிகளை மேற் கொள்ளலாம். சாலை பராமரிப்புப்பணி சொந்த நிதி ஆதாரங்களைக் கொண்டும், வருவாய்க் கணக்கின் கீழ் அரசிடமிருந்து கிடைக்கும் நிதிப் பகிர்வுகளைக் கொண்டும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

விளக்கு வசதி மானியம்:[பத்தி 2.4.34]

151. மாநிலத்தின் வரி வருவாயிலிருந்து உள்ளாட்சி மன்றங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான பரிந்துரை குறித்து முடிவு எடுக்கப்படும் வரை, தற்போது அளிக்கப்பட்டுவரும் விளக்கு வசதி மானியம் தொடர்ந்து அளிக்கப்படலாம்.

வடிகால் மானியம்:[பத்தி 2.4.36]

152. தற்போது அளிக்கப்படும் மானியம் மிகவும் குறைவாக உள்ளது. போதுமானதாக இல்லை. சிறப்பு நிலை, தேர்வுநிலைப் பேரூராட்சிகள் அனைத்தும், வடிகால் திட்டங்களை எடுத்துக் கொள்வதற்கு ஏதுவாக அவற்றுக்கு ஆண்டுக்கொரு முறை இணை மானியம் அளிக்கப்பட வேண்டும்.

வரி அல்லாத ஏனைய வருவாய்:[பத்தி 2.4.39]

153. மாநகராட்சிகள் என்பதன் கீழ் அளிக்கப்பட்ட நிதி ஆதாரப் பெருக்கம் மற்றும் நடைமுறை மாற்றம் தொடர்பான அனைத்துப் பரிந்துரைகளும் பேரூராட்சிகளுக்கும் பொருந்தும்.

பிரிவு – 5. ஊராட்சி ஒன்றியங்கள்:

சொந்த வரிகள்

.உள்ளூர் செஸ் மேல்வரி: [பத்தி 2.5.16]

154. 1. தற்போது செயலிலுள்ள உள்ளூர் செஸ் மேல் வரி வீதமே தொடர்ந்து விதிக்கப்படலாம். முடிந்த அளவுக்கு இந்த வரிவீதங்களை அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஊக்கமளிக்கலாம்.
2. ஊராட்சி ஒன்றியங்களுக்கான வருவாயைச் சரிக்கட்ட கீழே குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறை பின்பற்றப்படலாம். தண்ணீர்த் தீர்வை, அபராதங்கள், ஆக்கிரமிப்புக் கட்டணம் போன்று நிலவரியாக வகைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து இனங்களையும் உள்ளடக்கி ஒருங்கிணைந்த நிலவரி விதிக்கப்படுவதால், வட்ட அலுவலகக் கணக்குகளிலிருந்து உள்ளூர் செஸ் வரி / உள்ளூர் செஸ் மேல் வரி என்பதன் கீழ் வருவாயை எளிதில் சரிக் கட்டுவதற்காக திருத்தப்பட்ட நடைமுறை பின்பற்றப்படலாம். அடிப்படை நிலவரியில் பல ஆண்டுகளாக பெரிய அளவில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. சராசரி நிலவரி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கணக்கிடப்படலாம். உள்ளூர் செஸ் மேல் வரியும் அவ்வாறே கணக்கிடப்படலாம். அடுத்த ஐந்தாண்டுகளில் வழங்கப்படவேண்டிய உள்ளூர் செஸ் வரி ஒப்படைப்புக்கு அடிப்படையாகக் கொள்ளப்படலாம். இதை கேட்பு மற்றும் வசூலோடு தொடர்பு படுத்தத் தேவையில்லை. வளர்ச்சி வட்டாரங்களின் திருத்திய வகைப்பாட்டினை வரையறுப்பதற்காக மாநில நிதி ஆணையம் தற்போது கணக்கிட்டுள்ள சராசரி நிலவரி அடுத்த ஐந்தாண்டுகளுக்கான சரிக்கட்டல்களுக்கு அடிப்படையாகக் கொள்ளப்படலாம். எனினும், வசூலில் ஏற்படும் குறையை ஈடுகட்டுவதற்கு, கழிவு அனுமதிக்கப்படலாம். எனவே, சராசரி நிலவரி கேட்புத் தொகையின்

அடிப்படையில், கணக்கிடப்பட்ட உள்ளூர் செஸ் மேல் வரியில் 85 அல்லது 90 விழுக்காட்டினை வழங்குவதென அரசு முடிவு செய்யலாம். ஒவ்வொன்றும் வசூலான தொகையின் அடிப்படையில் சரிக்கட்டல் செய்ய வேண்டிய அவசியமில்லை. புள்ளிவிவரங்களில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளைச் சரிக்கட்ட, சராசரி கேட்புத் தொகையில் அனுமதிக்கப்படும் 10 அல்லது 15 விழுக்காட்டுக் கழிவை அரசு வைத்துக் கொள்ளலாம். இது அரசுக் கணக்கிலிருந்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு முறையாக வருவாய் சரிக்கட்டப்படுவதை உறுதி செய்யும். வசூல் அளவு 85 அல்லது 90 விழுக்காட்டிற்கு குறையாமலிருப்பதை உறுதி செய்யுமாறும் வசூல் அதிகாரிகள் உந்தப்பட வேண்டும்.

155. சிறப்பு நிலைமைகளை முன்னிட்டு விவசாயிகளுக்கு நிலவரியைக் குறைக்கும் போது அல்லது தள்ளுபடி செய்யும்போது, அத்தகைய குறைப்பு அல்லது தள்ளுபடியினால் ஏற்படும் இழப்பு, உள்ளாட்சி மன்றங்களுக்கு அளிக்கத்தக்க உள்ளூர் செஸ்வரி மற்றும் உள்ளூர் செஸ் மேல் வரியைப் பாதிக்கக் கூடாது. எனினும் அரசு உள்ளூர் செஸ் வரியையும், உள்ளூர் செஸ்மேல் வரியையும் தள்ளுபடி செய்ய வேண்டிய அவசியம் நேர்ந்தால் ஊராட்சி ஒன்றியங்களுக்குச் சேர வேண்டிய முழுத் தொகையையும் ஈடு செய்ய வேண்டும்.

156. சட்டத்தில் குறிப்பிடப்பட்டவாறு, உள்ளூர் செஸ் மேல் வரி, ஊராட்சி ஒன்றிய பொது நிதியில்தான் வரவு வைக்கப்பட வேண்டும். தற்போது உள்ளதுபோல் ஊராட்சி ஒன்றியங்களில் தனி 'கல்வி நிதிக்கணக்கு' தேவையில்லாததால், 'கல்வி நிதிக்கணக்கில்' தொகை செலுத்துவதற்காகப் பிறப்பிக்கப்பட்ட நிருவாக உத்தரவுகள் திரும்பப் பெறப்படலாம். பள்ளிக் கட்டிடங்கள் பொது நிதியைக் கொண்டே பராமரிக்கப்படலாம்.

157. கீழ் நிலைகளில் தற்போது காணப்படும் காலதாமதத்தைக் குறைப்பதற்காக, ஊராட்சி ஒன்றியங்களுக்கான வருவாயைச் சரிக்கட்டுவது குறித்து மாவட்ட மற்றும் மாநில அளவுகளில் முறையான மாதாந்திர ஆய்வை வருவாய் அதிகாரிகள் மேற்கொள்ளலாம் என்று வரையறுக்கப்படலாம்.

158. நிலவரிக்கு பதிலாக நில உடைமைகளின் மீது இந்த வரியை தொடர்பு படுத்தலாமா என்ற மாற்று யோசனையை மேலும் பரிசீலிக்கலாம்.

ஒப்படை செய்யப்படும் / பகிர்ந்தளிக்கப்படும் வருவாய்:
உள்ளூர் செஸ் வரி: [பத்தி 2.5.25]

159. உள்ளூர் செஸ் வரியைக் கீழ்க் கண்ட மூன்று வழிகளில் பகிர்வு செய்யலாம்.

1. ஊராட்சி ஒன்றியங்களுக்கு, உள்ளூர் செஸ் மேல் வரி வாயிலாகக் கிடைக்கும் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளதால், உள்ளூர் செஸ் வரி முழுவதும் ஊராட்சிகளுக்கு அளிக்கப்படலாம்.
2. மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களுக்குச் சேரவேண்டிய உள்ளூர் செஸ்வரியில் 25 விழுக்காடு சம்பந்தப்பட்ட மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு பிரித்தளிக்கப்படலாம்.
3. ஊராட்சி ஒன்றியங்களுக்கு அளிக்கப்படும் உள்ளூர் செஸ் வரியில் 25 விழுக்காட்டை நிர்ணயிக்கப்பட்ட ஒரு வரைமுறையின் அடிப்படையில் மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு பிரித்தளிப்பதற்காக, மாநில அளவிலான பொதுத் தொகுப்பில் சேர்க்கலாம்.

160. சராசரி நிலவரி கேட்புத் தொகையின் அடிப்படையில், உள்ளூர் செஸ் மேல் வரியை எளிமையாகவும், முறையாகவும், சரிக்கட்டுவதற்காக மாநில நிதி ஆணையம் செய்த பரிந்துரைகள், உள்ளூர் செஸ் வரிக்கும் பின்பற்றப்படலாம்.

161. ஊராட்சிகளுக்குச் சேரவேண்டிய உள்ளூர் செஸ் வரியை ஊராட்சி ஒன்றிய பொது நிதி மூலம் வழங்குவதற்குப் பதிலாக நேரடியாக ஊராட்சி தொகுப்பு நிதியில் வரவு வைக்கலாம்.

கேளிக்கை வரி:[பத்தி 2.5.27]

162. ஊராட்சிகளுக்கும், ஊராட்சி ஒன்றியங்களுக்குமிடையே தற்போது பின்பற்றப்பட்டு வரும் நிதி பகிர்வு முறையை மாற்றுவதற்குப் போதிய நியாயமில்லை.

163. இவ்வரி, 1954 ஆம் ஆண்டு உள்ளாட்சி நிதி வரி விதிப்பு விசாரணைக் கமிஷனால் உள்ளூர் வரி விதிப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஏற்கெனவே, " மாநகராட்சிகள் " தொடர்பாக பரிந்துரைக்கப்பட்டதைப் போன்று, மொத்த வருவாயும் உள்ளாட்சி மன்றங்களுக்கே அளிக்கப்படலாம். இத்தகைய நேர்வில், வருவாய், ஊராட்சி ஒன்றியங்களுக்கும் ஊராட்சிகளுக்குமிடையே 30 : 70 என்ற விகிதத்தில் பிரித்துக்கொள்ளப்படலாம்.

164. வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டில் கேளிக்கை வரியைச் சரிக்கட்டுவதில் ஏற்படும் இடர்ப்பாடுகளைப் பின் வரும் முறையில் தவிர்க்க இயலும். உள்ளூர் செஸ் வரி, உள்ளூர் செஸ் மேல் வரி, முத்திரைத்தாள் மீதான மேல் வரி மற்றும் சுரங்கங்கள் கனிமப் பொருள்கள் வருவாய் போன்ற ஏனைய அனைத்து ஒப்படை வருவாய்களின் நேர்வில் பின்பற்றப்படுவதைப் போன்று மாநில வருவாய் வரவு செலவுத் திட்டத்தில் அந்தந்த வருவாய்த் தலைப்புகளின் கீழ் " கழிக்கவும். திருப்பிச் செலுத்தப்படுபவை " என்பதன் கீழ் இத்தொகையைக் காட்டலாம். ஊராட்சிகளுக்கு / ஊராட்சி ஒன்றியங்களுக்குச் சேர வேண்டிய தொகையை, ஊராட்சிகளுக்கு சரிக்கட்டுவதற்கு ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு ஊராட்சி ஒன்றிய பொது நிதி வழியாக தொகை முழுவதையும் வழங்குவதற்குப் பதிலாக இந்நிதி நேரடியாக ஊராட்சி தொகுப்பு நிதியில்/ ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் வரவு வைக்கப்படலாம்.

சுரங்கங்களும் கனிமப் பொருள்களும்:[பத்தி 2.5.33 & 34]

165. பல ஆண்டுகளாக கனிம வளங்கள் தொடர்பாக உள்ளாட்சி மன்றங்களுக்குச் சேர வேண்டிய வருவாயைச் சரிக் கட்டுவதில் தவிர்க்கத்தக்க காலதாமதம் ஏற்பட்டு வருவதாக அறியப்படுகிறது. இவ் வருவாய் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி இயக்குநரால் (சுரங்கங்கள்) மாவட்ட அளவில் மட்டுமே சரிக்கட்டப்பட வேண்டும். வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு இடர்ப்பாடு ஏதுமில்லை. இவ்வருமானம், உள்ளாட்சி மன்றங்களின் முக்கியமான வருவாய் இனங்களுள் ஒன்றாகும். உள்ளாட்சி மன்றங்களுக்குச் சரிக்கட்ட வேண்டிய நிலுவை, ஆண்டொன்றுக்கு சராசரியாக ரூ. 25 கோடிக்கும் அதிகமாகவே இருக்கும். கடந்த ஐந்தாண்டுகளில் இத்தொகை ரூ.125 கோடியைத் தாண்டியிருக்கும். இந்நிலுவைத் தொகையை மாவட்ட அதிகாரிகள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மன்றங்களுக்கு உடனடியாக வழங்கலாம்.

166. உள்ளாட்சி மன்றங்களுக்கு உரிய நேரத்தில் தொகையைச் சரிக்கட்டுவதற்கு பின்வரும் எளிய நடை முறை பின்பற்றப்படலாம். குத்தகையை உறுதி செய்து ஆணை பிறப்பிக்கப்படும். அனைத்து இனங்களிலும், அவ்வாறு குத்தகைகள் உறுதி செய்யப்பட்டவுடன், மாவட்ட ஆட்சியர் தொகையைச் சரிக்கட்டலாம். அதே சமயத்தில் குத்தகையை உறுதி செய்து பிறப்பிக்கப்பட உள்ள ஆணைகளில்,

கனிமங்களை வெட்டுவதற்கு அனுமதியளிப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மன்றங்களில் பணத்தைச் செலுத்தி ரசீதைத் தாக்கல் செய்ய வேண்டுமென சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிடலாம். உரிமம் அல்லது அனுமதியின்படி கனிமம் வெட்டி எடுக்கப்படுகிறதா என்பதை மேற்பார்வை செய்து அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக வெட்டி எடுக்கப்பட்டால், அதனைக் கவனத்திற்குக் கொண்டு வர உள்ளூர் தலைவர்களுக்கும், வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கும் அனுமதியளிக்கப்படலாம்.

167. கிரானைட் குறித்து வசூலிக்கப்படும் வருவாய், அதன் ஏற்றுமதி வாய்ப்புடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளதாகத் தெரிகிறது இவ்வீதங்கள் உயர்த்தப்படலாம். கிரானைட் குறித்து வசூலிக்கப்படும் தொகையில் 50விழுக்காடு சுரங்கங்கள் அமைந்துள்ள உள்ளாட்சி மன்றங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படலாம். எஞ்சிய 50விழுக்காடு மாநில அளவில் தொகுக்கப்பட்டு ஏற்படுத்தப்படவுள்ள ஊக்க நிதியில் சேர்க்கப்படலாம். ஒதுக்கிய தொகையை சம்பந்தப்பட்ட நிருவாகத் தலைமை உள்ளாட்சி மன்றங்களுக்கு பகிர்ந்தளிக்கும்.

168. பெரிய கனிமங்களைப் பொறுத்தவரையில் மாநில அரசு பெறும் உரிமத் தொகையில் 25விழுக்காடு உள்ளாட்சி மன்றங்களுக்கு ஒப்படை செய்யப்படவேண்டும். இதில் 50விழுக்காடு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மன்றங்களுக்கு சரிக்கட்டப்படலாம். எஞ்சிய தொகை முந்தைய பத்தியில் குறிப்பிடப்பட்ட ஊக்க நிதியில் சேர்க்கப்படலாம்.

உதவி மானியம்:

உள்ளூர் செஸ் மேல் வரி இணை மானியம்:[பத்தி 2.5.47)(1)]

169. உள்ளூர் செஸ் மேல் வரி வீதத்திற்கு (ரூ.5-10) பொருந்தத்தக்க திருத்தப்பட்ட வரைமுறை குறித்தும், இதனால் அரசுக்கு ஏற்படும் நிதிப் பொறுப்பு குறித்தும் ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி வட்டாரங்களின் திருத்திய வகைப்பாட்டிணையொட்டி பின்பற்றப்பட வேண்டிய திருத்தவரைமுறையும் மாநில அரசுக்கு ஏற்படும் நிதிப் பொறுப்பும், இணைப்பு எண். 15-இல் கொடுக்கப்பட்டுள்ளன.

உள்ளாட்சி சாலைகள் மானியம்[பத்தி (2.5.47) (2)]

170.1. உள்ளாட்சி சாலைகள் மானியத்திற்கான வரைமுறை நிலப்பகுதியின் தன்மையின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதனை மாற்ற வேண்டும். தலைமைப் பொறியாளர் (நெடுஞ்சாலைகள்) மாநில நிதி ஆணையத்திற்கு அண்மையில் தெரிவித்த வீதங்களின்படி சாலைகளின் மேற்பரப்பின் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். தற்போதுள்ளபடி, மக்கள் தொகை, சாலைகளின் நீளம் ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளாட்சி சாலைகள் மானியம் தொடர்ந்து வழங்கப்படலாம். தலைமைப் பொறியாளர் (நெடுஞ்சாலை) குறிப்பிட்டுள்ள திருத்த வீதங்களில் சாலை நீளங்களுக்கான வீதம் பின்பற்றப்படலாம்.

2. ஊராட்சி ஒன்றியசாலைகளைப் பராமரிப்பதற்குத் தேவைப்படும் தொகை, நெடுஞ்சாலைத்துறை அளித்த வீதங்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. மோட்டார்வாகன வரியிலிருந்து உள்ளாட்சி மன்றங்களுக்குச் சேர வேண்டிய பங்கினைக்கணக்கிடுவதற்கும் இது கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

3. மோட்டார் வாகன வரி குறித்தபங்கினை பகிர்ந்தளிப்பதற்காக, பொதுப் பங்கீட்டு நிதித் தொகுப்பில் சேர்க்க உத்தேசிக்கப்பட்டுள்ளதால் அதன்பின்னர் தனியாக சாலை மானியம் அளிக்கப்படத் தேவையில்லை. அது வரை இம்மானியம் தொடர்ந்து அளிக்கப்படலாம்.

மகப்பேறு மையங்களைப் பராமரிப்பதற்கான மானியம்: [பத்தி 2.5.51]

171. உள்ளாட்சி மன்றங்களுக்கு ஒப்படை செய்யவேண்டிய பணிகள் முடிவுசெய்யப்படும்வரை ஆயாக்கள் தொடர்பாக ஏற்படும் செலவு முழுவதையும் அரசு ஊராட்சி ஒன்றியங்களுக்கு மானியமாகத் திருப்பி அளிப்பதுடன் அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை ஊராட்சி ஒன்றியப் பணியாளர்களாகத் தொடர்ந்து இருக்க வேண்டும்.

மருந்தகங்களைப் பராமரிப்பதற்கான மானியம்:[பத்தி 2.5.53]

- 172.1. தற்போது மருந்தகங்களைப் பராமரிப்பதற்காகும் செலவு முழுவதும் மானியமாக அளிக்கப்படவேண்டும். உள்ளாட்சி மன்றங்களுக்கு ஒப்படைப்பு செய்ய வேண்டிய பணிப் பிரிவினை முடிவு செய்யப்படும் வரை, ஊராட்சி ஒன்றியங்கள் அவற்றைத் தொடர்ந்து பராமரித்து வர வேண்டும்.
2. மாவட்டக் கழகங்கள் இருந்த காலத்தில் ஊரகப் பகுதிகளில் மருத்துவ வசதிகள் ஏதும் இல்லாத காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஊரக மருந்தகங்கள் தொடர்ந்து செயல்படவேண்டுமா என்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம்.
3. விருப்பமுள்ள உள்ளூர் மருத்துவர்களை இக்கட்டிடங்களைப் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம் ஊரக மருந்தகங்களைத் தனியார் மயமாக்கலாம்..
4. ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள மருந்தகங்களின் செயல்பாட்டினை ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்.

பாசன மானியம்:[பத்தி 2.5.55]

173. பழுதுபார்ப்புப் பணியை மேற்கொள்வதற்காக முறையானதொரு சுழற்சி முறை வகுக்கப்படலாம். இவற்றைப் பராமரிப்பதற்கு ஆண்டொன்றுக்காகும் தொகை மதிப்பிடப்பட்டு, ஐந்தாண்டுகளுக்கான பராமரிப்பு மானியம் முன்னரே தெரியும் முறையில் அளிக்கப்படலாம்.

மேம்பாட்டுமானியங்கள்:

மத்திய அரசு வேலை வாய்ப்புத் திட்டங்கள்: [பத்தி 2.5.59]

174. உள்ளாட்சி மன்றங்கள் தங்கள் நிதி ஆதாரங்களிலிருந்து ஏற்படுத்திய சொத்துக்களையும், ஏனைய திட்டங்கள் மூலமாக ஏற்படுத்தப்பட்டு உள்ளாட்சி மன்றங்களிடம் ஒப்படைக்கப்பட்ட சொத்துக்களையும் பராமரிப்பதிலுள்ள குறைபாடுகள் பற்றி ஆய்வு செய்வது மாநில நிதி ஆணையத்தின் முக்கியமான பணிகளில் ஒன்றாகும். பராமரிப்பு மானியங்கள் விருப்புரிமை மானியங்களின் தன்மையைச் சேர்ந்தவையாகும். அவற்றை முன் கூட்டியே கணக்கிடவும் இயலாது. வலியுறுத்தவும் இயலாது. வேலைவாய்ப்பு நோக்கிலமைந்த தற்போதைய பெரும் திட்டங்கள் சம்பந்தப்பட்ட

அமைச்சகங்களும் நிருவாகத் துறைகளும் அளிக்கும் சில வழிகாட்டிக் குறிப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளதுடன், அவை மூலதன தொடர்புடையனவாகவும் உள்ளன. மேலும், பொதுமக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற இவற்றோடு குடிமைப்பணி சார்ந்த அடிப்படை வசதிகளையும் சேர்க்கும் பொருட்டு, பணிப் பிரிவினையை மேலும் நீக்குப் போக்கானதாகக், இவ்வழிகாட்டிக் குறிப்புகள் மறு பரிசீலனை செய்யப்படலாம்.

பிரிவு – 6. ஊராட்சிகள்

வீட்டுவரி: :[பத்தி 2.6.16]

- 175.1. கட்டிடப் பரப்பின் அடிப்படையிலான தற்போதைய நேரடி வரி வீதங்கள் மாறாமல் இருக்குமாதலாலும் மதிப்பின் அடிப்படையில் இனி சீராய்வுகள் செய்ய இயலாது என்பதாலும், கட்டிடப்பரப்பு அடிப்படையிலான வாடகை மதிப்பின் பேரில் திருத்த வீதம் இணைப்பு எண் 16-இல் குறிப்பிட்டபடி பின்பற்றப்படலாம். அத்துடன், நூலக வரி விதிப்பதைப் போலவே, ஊராட்சிகளின் வானொலி/ தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கல் மற்றும் பராமரிப்புச் செலவுக்காக கூடுதலாக மேல் வரி அரசு நிர்ணயிக்கும் வீதத்தில் வசூலிக்கலாம்.
2. தற்போது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படும் பொதுச்சீராய்வு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை செய்யப்படலாம். இதனால் கிராமங்களில் வரி செலுத்துவோரின் வரிச் சுமையில் அதிக உயர்வு இருக்காது. அதே நேரத்தில், வரிவிதிக்கும் போது விலை உயர்வினால் கிடைக்கும் பயன்கள் ஊராட்சிகளுக்குக் கிடைக்கும்.
3. நகர்ப்பகுதி உள்ளாட்சி மன்றங்களில், உரிய காலத்தில் முன் கூட்டியே வரி செலுத்துவோருக்கு அனுமதிக்கப்படும் அதே சலுகைகள், ஊராட்சிகளில் வீட்டுவரி செலுத்துவோருக்கும் அளிக்கப்படலாம்.
4. ஒவ்வொரு முறையும் கேட்பு அறிவிப்பு அனுப்புவதைத் தவிர்ப்பதற்காக நகர்ப்பகுதி உள்ளாட்சி மன்றங்களில் கொண்டுவரக் கருதியுள்ள பால் புத்தக முறை ஊராட்சிகளிலும் பின்பற்றப்படலாம். இந்த மாற்றம் பற்றியும், வரியை உரிய காலத்திலும் முன்கூட்டியும் செலுத்துவதால் கிடைக்கும் தள்ளுபடி பயன்கள் பற்றியும் உள்ளூர் மக்களுக்கு எடுத்துரைக்கலாம். இதனால், எழுத்துப்பணி குறைவதுடன், இந் நோக்கத்திற்காகக் கூடுதல் பணியாளர்களை நியமிப்பதும் தவிர்க்கப்படுகிறது. தேவைப்பட்டால் தெரிந்தெடுக்கப்பட்ட சில ஊராட்சிகளில் முன் ஆய்வு செய்த பின்னர், இம்முறையைச் செயற்படுத்தலாம்.
5. ஊராட்சிகளில், குறிப்பிட்ட வார்டுகள் அடங்கிய வசூல் மையங்களில் வசூல் நாளை நிர்ணயிப்பதிலும் வசூல் செய்த இடத்திலேயே ரசீது அளிப்பதிலும் இடர்ப்பாடு ஏதுமிருக்காது. வசூல் செய்வதற்காகத் தேவைப்படும் பணியாளர்களின் எண்ணிக்கையையும் இது குறைக்கும்.

6. வரி செலுத்தத் தவறுகிறவர்களின் நேர்வில்தான் ஊராட்சி அதிகாரிகள், அவர்களுடன் தொடர்பு கொண்டு, விரைவில் வசூலிக்க ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும்.
7. மாநகராட்சிகள் தொடர்பாகக் குறிப்பிடப்பட்ட அனைத்து நடைமுறைகளும் ஊராட்சிகளிலும் பின்பற்றப்படுவதுடன் வரி விதிப்புப் பட்டியலும் வெளியிடப்படலாம். இதனால் மேல் முறையீடு மறு ஆய்வு வழக்குகளைக் குறைக்க இயலும்.
8. அசையா சொத்துக்களை ஜப்தி செய்வதற்கு வகை செய்யும் விதித்துறைகள் ஊராட்சிகளில் நிலுவைகளைக் குறைக்க உதவும்.
9. வீட்டு வரியைத் திருத்தியமைத்தல், மற்றும் மேல் முறையீடு செய்தல் தொடர்பாக ஊராட்சிகளில் தற்போது பின்பற்றப்பட்டுவரும் நடைமுறை தொடர்ந்து இருக்கலாம்.

தொழில் வரி[பத்தி 2.6.18]

176. மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தொடர்பாக செய்யப்பட்ட பரிந்துரைகள் ஊராட்சிகளுக்கும் பொருந்தும்.

வாகன வரி:[பத்தி 2.6.20]

177. வாகன வரி ஏற்கெனவே கைவிடப்பட்டு விட்டது. டிராக்டர்கள் இரண்டு சக்கர வாகனங்கள் போன்ற விசையால் இயங்கும் அனைத்து வாகனங்களுக்கும் மாநகராட்சிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள வெவ்வேறு வீதங்களில் ஊராட்சிகளிலும் வரி விதிக்கலாம்.

யாத்ரீகர் / சுற்றுலாப் பயணிகள் வரி: [பத்தி 2.6.21]

178. நகர்ப்பகுதி உள்ளாட்சி மன்றங்களுக்கு செய்யப்பட்ட பரிந்துரைகள் அனைத்தும் ஊராட்சிகளுக்கும் பொருந்தும்.

குறிப்பிட்ட நோக்கங்களுக்கான வேளாண்மை நிலங்கள் மீதான வரி:[பத்தி 2.6.23]

179. இந்த வரிக்குப் பதிலாக இப்பகுதியில் உள்ள சொத்துக்கள் அனைத்திற்கும் மேம்பாட்டுக் கட்டணங்கள் விதிப்பதற்கு வகை செய்யும் விதித்துறை ஒன்று இயற்றப்படலாம். நிதிகள் தேவைப்படும்போதெல்லாம் ஊராட்சிகள் இக்கட்டணங்களை விதித்து, வசூலிக்கலாம். காலி நிலங்களின் உரிமையாளர்களுக்கும் இந்த மேம்பாட்டுக் கட்டணங்களை விதிக்கலாம். தமிழ்நாடு 1994 ஆம் ஆண்டு ஊராட்சிகள் சட்டம் தக்கவாறு திருத்தப்படலாம்.

தண்ணீர் வரி:[பத்தி 2.6.27]

- 180.1. ஊராட்சிகளில் வீட்டு வரியோடு சேர்த்து, கூடுதலாக கட்டாயமாகத் தண்ணீர் வரி விதிப்பதற்கு வகை செய்து தமிழ்நாடு 1994 ஆம் ஆண்டு ஊராட்சிகள் சட்டத்தில் தக்க விதித்துறை ஒன்று சேர்க்கப்படலாம்.
2. வீடுகளுக்கான குடிநீர்க்குழாய் இணைப்புகளைப் பொறுத்தவரையில் அண்டை நகர்ப்பகுதிகள் அல்லது ஊராட்சி மன்றத்திற்குப் பொருந்துகின்ற அதே வீதத்தில் பயனீட்டாளர் கட்டணங்களை வசூலிக்கலாம்.
3. வழங்குவதற்குப் போதிய குடிநீர் உள்ள ஊராட்சிகளில் குடிநீர் இணைப்புகள் வீடுகளுக்கு வழங்க அரசு அனுமதிக்கலாம். இதனால் வருவாய் அதிகரிக்கும்.

ஒப்படை செய்யப்படும் / பங்கீடு செய்யப்படும் வருவாய்கள்: [பத்தி (2.6.35) (1)]

181. உள்ளூர் செஸ் வரி மற்றும் முத்திரைத்தாள் தீர்வை மீதும் கேளிக்கை வரி மீதும் சுரங்கங்கள் - கனிமங்கள் வருமானம் மீதும் "ஊராட்சி ஒன்றியங்கள்" என்ற தலைப்பின் கீழ் விவரமாக விவாதிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் செய்யப்பட்ட பரிந்துரைகள் ஊராட்சிகளுக்கும் பொருந்தும்.

முத்திரைத்தாள் தீர்வை மீதான மேல் வரி :[பத்தி (2.6.35) (2)-(4)]

- 182.1. முத்திரைத்தாள் தீர்வை மீதான மேல் வரியைப் பகிர்ந்தளிப்பதற்கான நடைமுறையில் மாற்றம் ஏதேனும் செய்ய வேண்டுமாயின் அதற்காக தமிழ்நாடு 1994 ஆம் ஆண்டு ஊராட்சிகள் சட்டத்தைத் திருத்த வேண்டியிருக்கும். மக்கள் தொகை அடிப்படையில் பகிர்ந்தளிப்பதானால் தற்போது பல்வேறு ஊராட்சிகளுக்கு கிடைக்கும் தொகையை அது வெகுவாகப் பாதிக்கக் கூடும். எனவே நிலவரி வருவாய் அடிப்படையிலான தற்போதைய நடைமுறையே தொடர்ந்திருக்கலாம்.
2. கால தாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு, ஆண்டுதோறும் வசூல் புள்ளி விவரங்கள் வருவதற்காகக் காத்திராமல் உள்ளூர் செஸ் வரி, உள்ளூர் செஸ் மேல் வரி விதிப்பதற்காகத் தற்போது பின்பற்றப்படும் முடிவான நில வரி சராசரி கேட்புத் தொகையின் அடிப்படையில் தொகுக்கப் பெற்று ஊராட்சி ஒன்றிய அளவில் வைத்திருக்கப்படலாம். பத்திகள் 2.5.15 / 2.5.16 -ல் கூறப்பட்டுள்ளவாறு உள்ளூர் வரி / உள்ளூர் மேல் வரி நில உடைமையோடு தொடர்புபடுத்தப்பட்டால், இதையும் அதே முறையில் கணக்கிடலாம்.
3. தற்போது அனுமதிக்கப்படும் தொகை, முதற்கண் ஊராட்சி ஒன்றிய நிதிகளில் வரவு வைக்கப்படுகிறது. பிறகு, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பல்வேறு ஊராட்சிகளுக்குச் சேர வேண்டிய தொகையைக் கணக்கிட்ட பிறகு அதனை ஊராட்சி கணக்கிற்கு மாற்றுகிறார். இத்தொகை ஊராட்சிக் கணக்குகளில் நேரடியாக சரிக்கட்டப்படலாம். ஊராட்சி ஒன்றியம் ஒவ்வொரு ஊராட்சிக்கும் சேர வேண்டிய தொகையைக் கணக்கிட்டு அந்தந்த ஊராட்சிக் கணக்குகளில் வரவு வைக்கலாம்.

கட்டணங்கள் மற்றும் தீர்வைகள் மூலம் கிடைக்கும் வருவாய்: [பத்தி 2.6.39]
சமூகக் காடு வளர்ப்பு மூலம் கிடைக்கும் வருவாய்:

- 183.1. சமூகக் காடுவளர்ப்பு ஊராட்சி ஒன்றியங்களுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது. ஊராட்சிகள் அனைத்து புறம்போக்கு நிலங்களிலும் குளக்கரைகளிலும் (அவற்றின் உடைமை உரிமை எப்படி இருப்பினும்) காடு வளர்க்க அனுமதிக்கப்படலாம். அவற்றை ஏலம் விடும் உரிமையை உள்ளாட்சி மன்றங்களுக்கே அளித்து விடலாம். வருவாய் வசூலிக்க இயலும் வகையில் ஒப்பந்தப்புள்ளி-ஏல கூட்டு முறை ஒன்றை வரையறுக்க வேண்டும்.
2. உள்ளாட்சி மன்றங்கள் பங்கேற்கும் வகையில் ஏல நடைமுறை தக்கவாறு மாற்றியமைக்கப்பட வேண்டும். வசூலிக்கப்பட்ட தொகை, அரசின் கணக்கிற்குக் கொண்டு வரப்பட்டு அதன் பிறகு, ஊராட்சி ஒன்றியங்கள் மூலமாக ஊராட்சிகளுக்கு மாற்றப்படுவதற்கு பதிலாக நேரடியாகவே ஊராட்சிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்.
3. மரங்கள் நடுவதிலும், வளர்ப்பதிலும் ஆகும் செலவு செய்வதற்கு உள்ளாட்சி மன்றங்களுக்கு நியாயமான சுதந்திரம் கொடுக்கும் சலபமான முறை பற்றி இத்திட்டத்தில் மேலும் பரிசீலிக்கப்படலாம். மாவட்டத்திலுள்ள அதிகாரிகளின் நிபுணத்துவம் வாய்ந்த கருத்து கவனிக்கப்படலாம்.
4. இதில்கண்டபரிந்துரைகள் நகர சமூகக்காடு திட்டங்கள் அமுலாக்கும் நகர உள்ளாட்சி மன்றங்களுக்கும் பொருந்தும்.

மீளளக் குத்தகை:[பத்தி 2.6.42]

- 184.1. உள்ளாட்சி மன்ற சொத்துக்கள் ஏலம் விடும் அதிகாரம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மன்றத்திற்குத்தான் இருக்க வேண்டும். அவசியமாயின் பணிகள் முறையாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்கலாம். பணிகள் முறையாக செயல்படுத்தப்படாத நிலையில் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அவற்றில் தலையிட அதிகாரங்கள் அளிக்கப்படலாம். மீன் வளர்ப்போர் மேம்பாட்டு கூட்டுறவு நிறுவனங்களும் மற்றவர்களோடு ஏலம் கேட்கலாம். அவர்களுக்கு ஏகபோக உரிமை எதுவும் அளிக்கக் கூடாது.
2. பொதுப்பணித்துறை ஏரிகளைப் பொறுத்தமட்டில் விற்பனைத் தொகையில் ஒரு பங்கு ஊராட்சிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும். ஊராட்சி மன்றங்கள் குத்தகையை மேற்பார்வையிட அனுமதிக்கப்பட வேண்டும். இதனால் அளவுக்கு மீறியன்படுத்தப்படுவது கண்காணிக்கப்பட்டு அடுத்த குத்தகைகளின் போது அவற்றைத் தவிர்க்க இயலும்.
3. ஒன்றுக்கு மேற்பட்ட ஊராட்சி அல்லது ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய பெரிய ஏரிகளைப் பொறுத்த வரையில், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றின் மூலமாக ஏலம் விடப்படலாம். அதன் மூலம் கிடைக்கும் தொகை ஆய்வாளரால்/மாவட்ட ஆட்சியாளரால் வரையறுக்கக் கூடிய வீதங்களில் அந்த உள்ளாட்சி மன்றங்களிடையே பகிர்ந்து கொள்ளப்படலாம்.

4. இந்தப் பரிந்துரைகள் நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களில் மீளக் குத்தகை அமுலிலிருக்கும் பகுதிகளுக்கும் பொருந்தும்.

2.சி. பட்டா மரங்கள்: [பத்தி 2.6.45]

- 185.1. காற்றில் விழுந்த மரங்கள், சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியக்குழு மற்றும் ஊராட்சியின் பிரதிநிதிகள், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், வருவாய் அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய குழு மூலம் ஏலம் விட வேண்டும். நல்ல விலை கிடைக்கின்றவாறு ஏலத்தை குழு முடிவு செய்ய வேண்டும்.
2. ஏலத் தொகை ஊராட்சி நிதிகளில் வரவு வைக்கப்படுவதற்காக ஊராட்சி ஒன்றிய கருவூலத்தில் செலுத்தப்படலாம்.
3. பேரூராட்சியைப் பொறுத்த வரையில் இந்நிதி நேரடியாக பேரூராட்சி நிதிகளில் வரவு வைக்கப்படலாம்.
4. பட்டுப் போன மரங்களைப் பொறுத்த வரையில், இது பற்றித் தகவல் தெரிவித்து விட்டு சாலையிலிருந்து அம்மரங்களை அகற்றி விற்பனை செய்வதற்கு ஊராட்சிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். அவை இம்மரங்களை விரைந்து விற்பனை நல்ல வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொருட்காட்சிகளும் விழாக்களும்:[பத்தி 2.6.48]

- 186.(1) மாநகராட்சி மன்றங்கள் என்ற தலைப்பின் கீழ் யாத்ரீகர் / சுற்றுலாப் பயணி வரி விதிப்பது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. அவற்றை ஊராட்சிகளுக்கும் கடைப்பிடிக்கலாம்.
- (2) விழாக்கள் வகையில் ஆகும் செலவில், கோவில்களின் பங்கை அவற்றிடமிருந்து வசூலிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனவே, இதற்குப் பதிலாக, யாத்ரீகர் வருகையால் ஆண்டு முழுவதும் கணிசமான வருவாய் ஈட்டுகிற கோவில்களை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மன்றங்கள் செய்து கொடுக்கின்ற அடிப்படை வசதிகளுக்காகும் செலவில் ஒரு பங்கை ஏற்கும்படி கோரலாம். திருச்செந்தூரிலுள்ள கோவில், சாலைகள் அமைத்தல் முகாம்கள், பணிகளுக்காக தன்னுடைய சொந்த நிதியிலிருந்து நிதி அளிக்கின்ற தமிழ்நாட்டில் உள்ள இதர பெரிய கோவில்களும் இது போன்ற முயற்சிகளை ஈடுபடலாம். அல்லது கோவில் நுழைவுக் கட்டணத்தோடு உள்ளாட்சி மன்றத்திற்காக, கூடுதலாக ஒரு கட்டணம் வசூலித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மன்றங்களுக்கு வழங்கலாம்.

தண்டத் தொகைகளும் அபராதங்களும்:[பத்தி 2.6.51]

187. தமிழ்நாடு 1994 ஆம் ஆண்டு ஊராட்சிகள் சட்டத்தின் II, III வது அட்டவணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வீதங்களுக்கு பதிலாக தாமோதரன் குழுவால் பரிந்துரைக்கப்பட்டு மாநில நிதி ஆணையத்தால் தக்கவாறு திருத்தியமைக்கப்பட்டுள்ள திருத்த வீதங்கள் கடைப்பிடிக்கப்படலாம். அதற்கேற்ப சட்டமும் திருத்தப்படலாம். (இணைப்பு எண்கள் 18 மற்றும் 19ஐக் காண்க.)

மானியங்கள்:

வீட்டுவரி இணை மானியம் (சட்டப்படிக்கானது) [பத்தி 2.6.55]

- 188.1. சட்டப்படிக்கான மானியங்கள் நீங்கலான ஏனைய நிதிகளைப் பிரித்துக் கொடுப்பதற்கான புதிய முறையில், வரி வசூல் சாதனையையும் ஒரு அடிப்படை அளவு கோலாகக் கொள்ளப்படுகிறது.
2. வீட்டுவரி இணை மானியம் வழங்கும் தற்போதைய முறையும் மாற்றப்பட்டு சம அளவில் தொகை வழங்கப் படுவதற்கு பதிலாக, வசூல் அளவின் அடிப்படையில் வழங்கப்படலாம்.
3. தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஊராட்சிகளின் வகைப்பாடுகளின் அடிப்படையில், மேல் நிலையிலுள்ள ஊராட்சிகளுக்கு தற்போதைய இணை மானிய அளவையே அடிப்படையாக வைத்துக் கொண்டு கீழ் நிலையிலுள்ள ஊராட்சிகளுக்கு அதிக வீதத்தில் மானியம் வழங்குவது பற்றி பரிசீலிக்கலாம். இணைப்பு எண்.20-இல் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பான பரிந்துரைகள் பின்பற்றப்படலாம்.

குடிநீர் வழங்கல், தெரு விளக்கு வசதிகளுக்கான விருப்புரிமை மானியங்கள்:
[பத்தி 2.6.57]

189. பிரித்துக் கொடுக்கத்தக்க பொதுப் பங்கீட்டு தொகுப்பு நிதி தொடர்பான பரிந்துரையின் மீது ஒரு முடிவு எடுக்கப்படும் வரை, தெரு விளக்கு வசதி, குடிநீர் வழங்கல் ஆகியவற்றிற்கு மானியம் வாயிலாக உதவி செய்யும் தற்போதைய நடைமுறையே தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும். பொது விளக்கு வசதிக்கான மின் கட்டணங்களும், நீர் ஆதாரங்களை செப்பனிடுவதற்கான செலவினங்களும் அரசால் முழுமையாக ஏற்கப்படலாம்.

வளர்ச்சிப் பணிகளுக்கான மானியங்கள்.[பத்தி 2.6.59]

- 190.1. ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் மானியங்களை ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு அம்மாவட்ட அதிகாரிகளே அவற்றை ஊராட்சி நிதிகளில் நேரடியாக சரிக்கட்டலாம்.
2. உள்ளாட்சி மன்றங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டால், அவை மானியத்திற்கென்று குறிப்பிடப்பட்ட நோக்கங்களை விடுத்து, அப்பகுதியில் முன்னுரிமை திட்டங்களுக்கு இந்நிதியை பயன்படுத்திக் கொள்ளக் கூடும்.இது அரசு உயர் மட்ட அளவில் எடுக்கப்பட வேண்டிய கொள்கை மடவாகும்.

ஆதாயம் தரத்தக்க திட்டங்கள்: [பத்தி 2.6.61]

- 191.1. அதிக மக்கள் தொகை கொண்ட அல்லது. அதிக வருவாய் உள்ள ஊராட்சிகளில் அரசின் நிதி உதவியைக் கொண்டு கடைகள், அங்காடிகள், பேருந்து நிலையங்கள், சிறு கடைகள், சமுதாய மையங்கள் போன்ற ஆதாயம் தரத்தக்க திட்டங்களை மேற்கொள்ள ஊக்கம் அளிக்கப்படலாம்.
2. இந் நிதி உதவியானது நகர்ப்பகுதி உள்ளாட்சி மன்றங்களில் இருப்பது போல, முற்றிலும் கடன் அடிப்படையில் இருக்கக் கூடாது. மாறாக மானியம் மற்றும் கடன் என்ற அடிப்படையில் இருக்க வேண்டும்.

3. தொழில் நுட்ப ஆலோசனைகள் மற்றும் மேற்பார்வை பணி தவிர மற்றபடி திட்டங்களை செயல்படுத்துவதற்கான உரிமை, ஊராட்சிகளிடமே விட்டு விடப்பட வேண்டும். இந்த அம்சங்கள் பற்றி மாநகராட்சிகள் என்பதன் கீழ் விவாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை ஊராட்சிகளுக்கும் விரிவுபடுத்தலாம். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், பணிகளின் செயலாக்கம் ஏலம் மற்றும் தொடர்புடைய ஏனைய பணிகள் ஆகியவற்றில் ஆதாயம் தரத்தக்க திட்டங்களைப் பொறுத்தவரை தொடர்பு அதிகாரியாகவும் மேற்பார்வை அதிகாரியாகவும் செயல்படுவார்.

பிரிவு - 7. மாவட்டப் பஞ்சாயத்துகள்:[பத்தி 2.7.3]

192. மாநில அரசால் உள்ளாட்சி மன்றங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாநில நிதி ஆணையத்தின் வரைமுறைகளின்படி நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதி உள்ளாட்சி மன்றங்களுக்கிடையே பிரித்துக்கொள்ளப்பட வேண்டிய மொத்த ஒதுக்கீட்டுத் தொகைகளுள், ஊரகப்பகுதிகளுக்கான ஒதுக்கீட்டிலிருந்து, மாவட்டப் பஞ்சாயத்துக்களின் மெய்யான செலவுக்கு வேண்டிய தொகைகளை நிறுத்தி வைத்துக் கொண்டு, எஞ்சிய தொகையை, மாநில நிதி ஆணையம் வரையறுத்துள்ள கோட்பாடுகளின் அடிப்படையில், ஊராட்சி ஒன்றியங்களுக்கும், ஊராட்சிகளுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டுமென மாநில நிதி ஆணையம் கருதுகிறது. மாவட்டப் பஞ்சாயத்துகளுக்காக நிறுத்தி வைத்துக் கொள்ளப்பட்ட தொகை ஒரு மொத்த மானியமாக வழங்கப்படும். அத்துடன் உள்ளூர் செஸ் வரி வருமானத்தில் ஒரு பங்கைப் பிரித்துக் கொடுக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. அரசு சமீபத்தில் மாவட்ட பஞ்சாயத்துகள் ஒவ்வொன்றிற்கும் ரூ. 1 கோடி ஒதுக்கியுள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு பகுதி ஐந்தில் மாவட்ட பஞ்சாயத்துக்கு அளிக்கப்பட வேண்டிய மொத்த மான்யம் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

பிரிவு - 8. கடன் தீர்வும் பொறுப்புகளும்: [பத்தி (2.8.7)-(2.8.15)]

193. ஏற்கெனவே முடிக்கப்பட்ட திட்டங்களின் நேர்வில், சிறப்பு உதவித் தொகை எதுவும் அளிக்கப்பட்டாலன்றி, உள்ளாட்சி மன்றங்களால் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாது. கடனைத் திருப்பிச் செலுத்தப்படுவதை உறுதி செய்ய, பின்வரும் பரிந்துரைகள் அளிக்கப்படுகின்றன:

1. தவணைகளின் எண்ணிக்கையை அதிகரித்து, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கெடுவைத் திருத்தியமைக்கலாம்.
2. கீழ் நிலைகளைச் சேர்ந்த உள்ளாட்சி மன்றங்களுக்கு, வட்டி வீதத்தை அரசு குறைக்கலாம்.
3. உள்ளாட்சி மன்றங்களுக்கு குறைவான நிதி ஆதாரங்களே இருப்பதையும் வேண்டுமென்றே தொகை செலுத்தாமல் இருக்கவில்லை என்பதையும் கருத்திற் கொண்டு, அபராத வட்டி தொடர்பான விதியை வலியுறுத்தாமல் இருக்கலாம்.
4. கூட்டுக் குடிநீர் வழங்கும் திட்டங்களைப் பொறுத்தவரை பராமரிப்புச் செலவில் சேர்க்கப்பட்டுள்ள அதிக அளவிலான நிர்வாகச் செலவைத் தவிர்க்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் கோரப்படும் செலவுத் தொகையை மீண்டும் கணக்கிடலாம்.

5. செலுத்தப்படாமல் உள்ள பாக்கித் தொகைக்கு கூடுதல் வட்டி இன்றி, நிலுவைத் தொகை வகையில் ஒரு தவணையோடு, நடப்பு ஆண்டுத் தொகையைச் செலுத்துவதன்மூலம், கடன் பாக்கியைக் கொடுத்துத் தீர்க்க உள்ளாட்சி மன்றங்கள் அனுமதிக்கப்படலாம்.
6. அகவிலைப்படி வழங்குவது போன்று உள்ளாட்சி மன்றங்கள் செய்த சில செலவுகளை, அரசு ஈடுசெய்ய ஒப்புக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த ஈட்டுத் தொகை, பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளது. அகவிலைப்படி மானிய நிலுவைத் தொகைகளை அரசு அனுமதித்து, உள்ளாட்சி மன்றங்களிடமிருந்து வர வேண்டிய கடன்களுக்காக சரிக்கட்டிக் கொள்ளலாம்.
7. விற்பனை வரி மீதான மேல்வரி, உள்ளூர் செஸ் வரி, உள்ளூர் செஸ் மேல் வரி, சுரங்கங்கள் கனிமங்கள் ஆகிய வகையில் உள்ளாட்சி மன்றங்களுக்கு சேரவேண்டிய வருவாய் பங்கு ஒதுக்கீட்டுத் தொகை, பல ஆண்டுகளாக சரிக்கட்டப்படாமல் அரசுக் கணக்கில் சேர்ந்து கொண்டே இருக்கின்றன என மாநில நிதி ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. மேற்சொன்ன தொகைகளையும் அனுமதித்து இயன்ற இடங்களிலெல்லாம், உள்ளாட்சி மன்றங்களிடமிருந்து வரவேண்டிய கடன் பாக்கிகளுக்காக சரிக்கட்டிக் கொள்ளலாம்.
8. வருங்காலத்தில் அனைத்து வருவாய்களும் உரிய காலத்தில் சரிக்கட்டப்படுவதை அரசு உறுதி செய்தால் நடப்பு ஆண்டுத் தொகையுடன், காலங்கடந்த பாக்கி வகையில் ஒரு தவணையையும் கட்டாயமாகச் செலுத்த வேண்டும் என வற்புறுத்தலாம்.
9. உள்ளாட்சி மன்றங்களின் கடன் பொறுப்பைக் குறைப்பதற்காக அரசிடமிருந்து உள்ளாட்சி மன்றங்களுக்குச் சேரவேண்டிய பாக்கித் தொகைகளை சரிக்கட்டிய பின்னர், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான தவணைகளைத் தகுந்த முறையில் திருத்தியமைப்பது பற்றி அரசு பரிசீலிக்கலாம். அபராத வட்டியைக் கணக்கிலிருந்து தள்ளுபடி செய்வது உட்பட வட்டியில் கழிவும் அளிக்கலாம்.
10. ஆதாய நோக்கிலான திட்டங்களைப் பொறுத்தவரை, உள்ளாட்சி மன்றங்கள், தங்களுடைய கடன் பொறுப்பைத் தீர்ப்பதற்கு ஏதுவாக, அங்காடி நிலவரத்திற்கேற்ப, பொருத்தமான வாடகை, குத்தகைத் தொகைகளை நிர்ணயித்துக்கொள்ள அவற்றுக்கு உரிமை அளிக்கலாம்.
11. திட்டங்களைச் செயல்படுத்த, வரையறுத்த கால அளவுக்கும் மேலாக அவகாசம் எடுத்துக் கொள்வதன் காரணமாக திட்டச் செலவு உயர்வதற்கு, உள்ளாட்சி மன்றங்களின் திட்டங்களைச் செயற்படுத்தும் தொழில் நுட்ப முகவரமைப்புகள் மீதும் கூட்டுப் பொறுப்பு நிர்ணயிக்கலாம். வரையறுத்த அளவுக்கும் அதிகமாக அவகாசம் பிடித்த நேர்வுகளில், தம்முடைய கருத்துக்களைத் தெரிவித்துக் கொள்ள உள்ளாட்சி மன்றங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

ஓய்வூதியப் பங்குத் தொகை / ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான பொறுப்பு:
[பத்தி 2.8.31]

- 194.(i) ஓய்வூதிய பங்குத் தொகைகளுக்கும் உண்மையில் வழங்கப்படும் ஓய்வூதியத் தொகைகளுக்கும் இடையே தொடர்ந்து இடைவெளி இருந்து வருகிறது. உள்ளாட்சி மன்றங்கள், ஏற்கெனவே 20 விழுக்காடு ஓய்வூதியப் பங்குத் தொகை செலுத்தி வருகின்றன. எனவே ஓய்வூதியத் தொகைகள் வகையிலான மொத்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென, திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, எதிர்பார்க்கப்படவில்லை. நடைமுறையில் இது சாத்தியமும் அல்ல. ஏனெனில், உள்ளாட்சி மன்றங்கள், மாதாந்திரச் சம்பளத் தொகையையும், ஓய்வூதியப் பங்குத் தொகையையும் கூட செலுத்த முடியாத நிலையில் உள்ளன.
- (ii) ஆகவே அரசு இப்பொறுப்பை ஏற்கலாம்.
- (iii) தனியாக ஏற்படுத்தப்பட்டு தற்போது உள்ளாட்சி நிதிக் கணக்குகள் - தணிக்கைத் துறை இயக்குநரால் நிர்வகிக்கப்பட்டு வரும் நிதி, தனித்து இயங்கக் கூடியதாக இல்லை. பற்றாக்குறையை ஈடுகட்ட அவ்வப்போது இந்நிதிக்கு அரசு தொகை அளிக்க வேண்டியிருக்கிறது. இதற்கு மாறாக, உள்ளாட்சி மன்றங்கள் செலுத்த வேண்டிய பங்குத் தொகைகளை அரசு அளிக்க வேண்டிய தொகைகளில் சரிக்கட்டியோ அல்லது கட்டாயமாக வசூல் செய்தோ அரசுக் கணக்கில் செலுத்தும்படி செய்யலாம். ஓய்வூதியத் தொகை வகையில் உள்ளாட்சி மன்றங்கள் அளிக்கும் தொகை முழுவதையும் அரசே ஏற்றுக் கொண்டு உள்ளாட்சி மன்ற ஓய்வூதியதாரர்களுக்கு கருவூலங்கள் மூலமாக நேரடியாக ஓய்வூதியம் வழங்கலாம்.
- (iv) உள்ளாட்சி நிதிக் கணக்குகள் தணிக்கைத் துறை இயக்குனரே, ஓய்வூதியப் பயன்களை அனுமதிக்கும் அதிகாரியாகத் தொடர்ந்து இருக்கலாம்.

வருங்கால வைப்பு நிதி: [பத்தி 2.8.32]

195. அனைத்து உள்ளாட்சி மன்றங்களும், வருங்கால வைப்பு நிதி வசூல் தொகைகளை எதிலும் முதலீடு செய்யாமல், முழுவதையும் தாங்களே பயன்படுத்திக் கொள்வதால் வருங்கால வைப்புநிதியின் நிர்வாகத்தை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மன்றத்தின் கட்டுப்பாட்டிலிருந்து எடுத்து விடலாம். இதை மையப்படுத்தி, உள்ளாட்சி மன்றங்கள் பிடித்தம் செய்யும் வருங்கால வைப்புநிதித் தொகை, முழுவதையும் ஆறுமாதத்திற்கு ஒருமுறை கணக்கிட்டு, சம்பந்தப்பட்ட அதிகார மன்றத்தில் கட்டாயமாக செலுத்தும்படி செய்யலாம். பிடிமானத் தொகையைச் செலுத்தத் தவறும் உள்ளாட்சி மன்றங்களைப் பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மன்றங்களுக்கு அரசு அளிக்க வேண்டிய உதவித் தொகையில் அத்தொகை சரிக்கட்டப்படலாம். இவ்வாறு ஏதேனும் கண்டிப்பான நடவடிக்கை எடுத்தாலன்றி, வருங்கால வைப்பு நிதி சேர்மானத் தொகைகளை உள்ளாட்சி மன்றங்கள் தாங்களே பயன்படுத்திக்கொள்வதைத் தடுக்க முடியாது.